

10^த [நடாகம்]

4.9.1953-வு ஏழைக்
 ஸ். திருவாசல்கலை மேஜையெ
 றபதி பதில் அமையார்கள்
 பலரை திட்டமிட்டு விட வேண்டு
 வேண்டுமால் வடிவத்தில் சுற்று
 நா. வருஷன்



உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at
<https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.

This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

மன்றம் வெளியிடு—5

முதற்பதிப்பு - நவம்பர் 1951

இரண்டாம் பதிப்பு - ஜூன் 1952

மூன்றாம் பதிப்பு - ஜூன் 1953

அறி விப்பு

இந்த நாடகத்தைப் பெயர்
மாற்றவோ, இதில் வரும் வச
னங்களைடுத்துக்கொயானவோ
கூடாது.

இந்நாடகத்தை நடிக்க
விரும்புவர்கள் எங்கள் அனு
மதி பேற்றே நடிக்கவேண்டும்
என்பதைத் தெரிவித்துக்கொள்
கிறோம்.

ஆசிரியர்.

விலை ரூ.

உரிமையுடையது.

சிட்டி பிரஸ், மதுரை ரோடு, திருச்சிராப்பள்ளி.

பாரிப்புறை

‘மதி’ சிந்தனைச் சிற்பி சி. பி. சிற்றரசு அவர்கள் திட்டிய நாடகம். அவரது அறிவின் அடிவாரத்திலே பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதையல். அதைவெளியேகொண்டுவருகிறோம்.

முகப்புப் படத்தின் முக்கியத்வத்தைப் பாருங்கள்! மூவர்ணமா முக்கியம்? இல்லை! இதோ! நீதிமன்றத்தில் ஓர் ஒப்புயர்வற்ற அறிஞனை நீதிபதியாக நிறுத்திவிட்டார்கள் நமது ஒவிய நிபுணர்கள். உடை கருப்பு, உள்ளமோ வெள்ளை உள்ளம், ஆம் நெஞ் சிலே நீதித் தராசு! அட்டைப் படத்தைப் பற்றி அவ்வளவு அறி முடி ம் போதும். நடமாடும் நந்தவனத்தில் நுழையுங்கள்.

அமரநாதர், ஆளியூர் ஜமீன்தார் சாவின் முனையிலே தன் மகள் சுகுணவின் வாழ்வுக்கு வேலப்பர் என்பவர் தான் வேவி என்ற முறையிலே உயில் எழுதி வைத்துவிட்டுச் செல்கிறார். ஆனால், அந்த வேவியே பயிரை மேடும் மாடாக ஆகிவிடுகிறது. வேலப்பர் விதியை வேலாக்கொண்டு சுகுணவின் வாழ்விலே வீச கிறார். எய்தவர் மேலேயே பாய்கிறது அந்த விசித்திர வேல்! விதி. நீதிமன்றத்திலேகூட நிறுத்துகிறது நமது மதியை. வெற்றி யாருக்கு? விதிக்கா? மதிக்கா?

படித்துப் பாருங்கள்.

தமிழ் மன்றத்தார்.

நோக்கம்

வீதியா, மதியா, எது? மல்லிகாவை விதி அழைத்துச் செல்கிறது, இது அவன் நம்பிக்கை. சுகுணாவை மதி அழைத்துச் செல்கிறா, இது இவள் துணிடு. இவர்கள் இரண்டு பேரையும், குலசேகரன் செயல் அழைத்துச் செல்கிறது.

குலசேகரன் ஒருவனுக்கு அக்ரமக்காரனும், மற்றொருவனுக்கு அனுதாபியா யிருக்கவேண்டிய நிலையில் தராசின் இரண்டு தட்டுவளில் நிற்கிறான். கொலை செய்யத் தான்டியவன் கோர்ட்டிலேயே மடிகிறான்.

நீதி மன்றத்தில் இரண்டு வக்கில்கள் தலைவரானாலும் பேசவேண்டிய நிலை ஏற்படாத அளவுக்கு நீதி பேசிவிட்டது. நிரபராதி மீண்டான்.

பல்ப்புச், இனப்பசியையுட் தாண்டிப் பாதி கட்டுக்கு குடிக்கும் லோபி வேலப்பன் பத்தா யீரும் கொடுக்கின்றான் கொலை கெய்ய.

பத்திரத்தின் ஷரத்துக்ளே அந்தப் பாதி யைக் கொன்றுவிட்டது. என்ன உலகம்! பாதித்துப் பாருங்கள்,

வணக்கம்.

சீ. பி. சீர்ஜுஷ.

முதி

(நடக்கம்)

நடிகள்.

அயநாதன்	ஆளியூர் ஜென்தார்.
சுகுமு	ஜைன்தார் டகன்.
வெலப்பர்	சிங்கம்பட்டி மிராசதார்.
கண்ணம்மாள்	மிராசதார் டனீவி.
கருஞார்	மாணி ராஜுவு விரர்.
மாகதம்	வீரர் மணைவி.
மாலீகா	வீரர் மகள்.
குலசேகரன்	வீரனின் சொந்தக்காரன்.
மார்த்தான்டன்	கருஞாகரர் அண்ணன் மகன்.
சிறுத்தொன்டன்	கருஞாகரர் மகன்.
கணிக்கணன்	குலசேகரனுடைய சட்ட வீராதக்லட்டுநதை.
தாரி சாரா	ஊர்தாசி.
வெறுமானிக்கம்	மைனர்.
தயாபரி	குலசேகரன் தாகை.
வட்டமீன் } வாஞ்சிதார் }	வக்கில்கள்.
வீரன் } மாறன் }	கொலைகாரர்கள்.

நீதிபதி, ஜூரர்கள், வேலைக்காரன், பிச்சைக்காரன்-
மந்திரம் பலர்.

மதி

(நாடகம்)

காட்சி 1

[அமரஙாதர் படுக்கை அறை. தன் வயத்து னர் வேலப்பள்டம் சாசனத்தை ஒப்படைத்துவிட்டு உயிர் விடு கிருர். சுகுனு, கண்ணம்மாள் இவர்கள் துக்கப் படுகின்றனர்.]

அமரஙாதர் : அம்மா ! இன்னும் கொஞ்ச நேரத்தில்.

சுகுனு : என்னப்பா ?

அயர் : எல்லாம் மாமாவிடம் சொல்லியிருக்கின்றேன்.

அவர் சொல்பாதி நட.

சுகுனு : அப்பா !

அயர் : இனி தப்பமுடியாதம்மா. தாயின் துணியற்ற உன்னை நானும் கைவிடுகிறேன்.

சுகுனு : என் கெதி ?

அயர் : விதிபோல் நடக்கும். இறப்புமீறமுடியாத கட்டளையம்மா.

சுகுனு : கைவிடப்பட்டேன் ?

அயர் : அப்பாத்தான் மகளே ! கவலைப்படாதே நாங்கள் உண்மேல் செலுத்திய அன்பில்.

குனு : கொஞ்சமும் அந்தப்பாழும் காலனுக்கில்கீயே!

அமர் : அவனுடைய கடமை.

கண்ணம்மாள் : அன்னு! சுகுனு பயப்படுகிறார்.

வேஸ்பார் : அதற்கு அவர் என்ன செய்வார். அழுதமுது அவரை இம்சிக்காதீர்கள்.

குனு : எவ்வளவோ அறிஞர்கள் எதை எதையோ கண்டு பிடித்தார்களே! சாகாமல் இருக்க ஒரு வழி கண்டு பிடிக்கவில்கீயா?

வேஸ்காரன் : உம். இன்னும் குஷ்டரோகத்துக்கே மருந்து கண்டு பிடிக்க வில்கீயே! அம்மா? யாரும் சாகாமே எப்படியம்மா இருக்க முடியும்? யாரும் சாகாமலே இருப்பதா வெச்சிகிட்டா, ஒரு அரிசி ஒரு ரூபாய்தான்.

வீட்டின் வெளியே

டாக்டர், விக்ஷாகாரன் தகராஜ்.

கிளா : என்னுங்கோ சாமி! எவ்வளவு நேரமா காத்து திட்டிருக்கேன்? இவ்வளவு கொறவா குடுக்கிறீங்கோ.

வேஸ்காரன் : ஆமாம். டாக்டரு, கன்ஸலாந்பிச் கேட்கிறீரில்லே, அவருகிட்டே இவரு வெயிட்டின்பிச் கேட்கிறூரு. எந்தவிருட்டாந்தி?

கிளா : வேம்பிடிதாளம்.

பாஸ்டர் : அது எங்கடா அந்தவூரு?

வேஸ்காரன் : அதுவா? திருபுடதாளம் பக்கத்திலே வேழ பிடிதாளம்.

டாக்டர்: என்னுடா? வெயிட்டிங் பீசு?

வீணா: எம்புட்டு நாழி வாசல்லே காத்துகிட்டிருந்தேன்?

டாக்டர்: முன்சியே பாரு இடியெட். நீ மாத்திரந்தான் காத்துக்கிட்டிருந்தாயா? நாங்கூட தாண்டா எத்த கீன்யோ நாளூர் ரிக்ஷா கிடைக்காமே காத்துக்கிட்டிருந்தேன். அதுக்கு மார்ரா காச கொடுக்கிறது?

வேலை: அதையும் சேர்த்து எட்க எச்மான் பிஸ்லுவே போட்டு வாங்கிக்கோங்களேன் சார். ஏதாச்சாம் குடும் தனுப்புங்கோ.

வீணா: கொஞ்சமான கஷ்டமா? நெஞ்சி வெடிச்சி பூட்ராப் பலே இருக்கு.

வேலை: வெடிச்சா என்னுடா? அதற்குத் தான் டாக்டர் இருக்காரே.

வீணா: சம்பாதிக்கிற பணம் வாய்க்கும் பத்தலே வயக்குக் கும் பத்தலீங்களே.

டாக்டர்: பத்தாவிட்டா என்னுடா? வாய் நெறைய பல்லி ருக்கு. வயத்து நெறைய கொடலிருக்கு. இப்போ வயத்தே பாத்துதான் சாப்பாடு போடுராங்களா? கார்டெ பாத்துதாண்டா கஞ்சியூத்தராங்கோ. வாரத் திலே ஒருநாளு பட்டினியாயிரு. எல்லாய் சரியாப்படும் போ.

வேலை: பாத்தியாடப்பா! டாக்டர் ஆராய்ச்சி.

[**ரிக்ஷா காரணை அனுப்பிவிட்டு உள்ளே சென்று அமரநாதரைப் பரிசோதித்து உயிர் தப்பமாட்டார் என்று தெரிந்த வுடன் மருந்து கொடுக்க மறுத்து விடு கிறார்.]**

சுதானு: டாக்டர் சார்! ஏன் முகதலைத் தீருமாதிரியாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

டாக்டர்: ஒண்ணுமில்லை.

வேலைக்கா: சரிதான்.

சுகுமாரு: என்றா, சரிதான்?

வேலை: ஒள்ளுமில்லே, சுகராகு.

சுகுமாரு: என்ன ஒண்ணுமில்லே?

வேலை: அட்டாவுக்கு ஒள்ளுமில்லே, உவரே நம்பரதிலே ஆம் ஒள்ளுமில்லே, அதிலே பிரயோசனமும் ஒண்ணுமில்லை. அப்புறம் இந்தவிட்டுவேயும் ஒண்ணுமில்லே சுகராகு.

சுகுமாரு: அப்பாத்தானு டாக்டர்?

டாக்டர்: வருகிறேன்.

[அமரநாதர் ஒரு பத்திரத்தை வேலப்பர்டம் கொடுத்து விட்டு, சுகுமாருவை அவர் கையில் ஒப்படைப்பதைப் போல் பாவணைசெய்து இறந்துவிடுகின்றார்.]

காட்சி 2

அமரநாதர் மைத்துனர் வேலப்பர் வி⑥

வேலப்பர்: டேஷ்! வினுயகம்.

வினுயகம்: என்னுங்கோ எசமான்?

[வேலப்பர் விரலைக் காட்டுகின்றார், வினுயகம் ஒரு பிஸ்கத்தைக் கொண்டுவங்கு கொடுக்கின்றார்].

வேலப்: ஏண்டா, இதையாடா நான் கேட்டேன். சுருட்டே கொண்டு வாடான்னு பிஸ்கத்தை கொண்டு வந்து

குடுக்கிறான். என் ணீ என்னமோ கொழுந்தேன்னு நெனச்சிகிட்டு.

வினா : சுரிங்கோ.

[ஒரு புதுச்சுட்டே கொண்டுவங்கு கொடுக்கிறான்].

வேல : ஏண்டா? இதையாடா கொண்டுவரச் சொன்னேன். பெரிய பண்ணை முதலாளி, எருமெழாடே! நேத்து ராத்திரி பாதி சுருட்டே அணச்சி தோட்டத்து மாடத் திலே வெச்சிருக்கேன். அதைக் கொண்டுவாடா.

வினா : என்னுங்கோ அதைப்போய் கொண்டாரச் சொல்றிந்களோ?

வேல : ஏண்டா, என்ன அதுக்கு?

வினா : ராத்திரியெல்லாம் மழை பேஞ்சதுங்களே நனஞ்சுட்டிருக்காது?

வேல : நன்ஞாசா என்னடா? நன்ஞாசதெயாரும் உபயோகப்படுத்தறதில்லையா? போடா கழுதெ, அதெடுத்துக் கொஞ்சம் அடுப்புத் தட்டிலே வெச்சிக் கொண்டா. குஞ்சுபுதிச்சப்பைய! மழையிலே எவ்வளவோ பேரு நன்ஞாசுட்ட்ராங்கோ? அங்கேயா வேட்டிதுணிமணி யெல்லாம் அவத்துப் போட்டு வந்துடராங்கோ?

[வினாயகம் அதைக்கொண்டுவங்கு கொடுத்த வுடனே மிகக் கஷ்டப்பட்டிருக்கொளுத்திக்கொண்டு]

வேல : கண்ணம்மா! கண்ணம்மா!

கண்ணம்மா : ஏன்?

வேலப்பா : போயி. அந்த அமரநாதர் எனக்கு எழுதி வெச்சிருக்காரே உயிலு அதைக் கொண்டுவா.

[கொண்டுவங்கு கொடுத்தவுடன்]

வேலை : இதிலே என்ன இருக்குது தெரியுமா? இந்தா இதே படி. ஒரோ! உங்கப்பனே கைரேகை, உனக்கு நாக்கிலே மச்ச ரேகை, படிக்கிறேன் கேளு.

1. என் மகள் சுகுண மைனராயிருப்பதால் என்சொத்துக்களுக்கு தாங்களே கார்தியன் அல்லது வாரிச்.

வேலப்பர் : யாறு? நானு! உம், ரெண்டாவது ஷரத்துப் படிக்கிறேன் கேளு.

2. தங்களுக்கும் சந்ததிகள் இல்லாததால், சந்ததிகள் வேண்டுமென்று தாங்கள் விரும்பினால் என் மகள் சுகுணவையே திருமணம் செய்துகொள்ளலாம்.

வேலை : யாரு. நானு? உம், முனுவது ஷரத்தெ படிக்கிறேன். கேளு.

3. என் மகள் தங்களைத் திருமணம் செய்துகொள்ள ஏற்கக்கூடாது. அப்படி மறுத்தால் என் ஆன்மா சாந்தி டாட்யானு.

[குஹங்க நகைத்துக்கொண்டே]

என் வயதை ஒருவன் குறைத்துவிட்டாலும், என் அறிஞம்பட ரேகையை ஒருவராலும் அழித்துவிட முடியாது. கன்னு, பார்த்தாயா? படித்ததைக் கேட்டாயா? இனி அமர்தாதரின் சொத்துக்கு லாதிபதி நான். அவர் மகள் சுகுண வீண மணவாளன் நான். இந்த இரண்டு குடும்பங்கள், இரண்டு குடும்பங்களின் சொத்துக்கள், இரண்டு மகௌவிகள் எல்லாம் டபிள்.

கண்ணம்மாள் : (பட்டிக்காட்டுத்தனமாக) அதிலே ராஜா தலை ஒட்டியிருக்கா?

வேலப்பர் : உம், உம், அதுக்கு அடுத்தவரு தலையும் ஒட்டி யிருக்கு.

கண்ணம் : ரெண்டு பெண்டாட்டிங்களா?

வேல : ஆமாம்.

கண்ணம் : ஏன்?

வேல : சொத்து வருதில்லோ.

கண்ணம் : அப்படினான், உங்களுக்கு போடாங்களே கலியாணப் பந்தலு, அதும் பக்கத்திலியே வேறே ஒரு பந்தலும் போடச் சொல்லுவங்கோ.

வேல : ஏன்?

கண்ண : எனக்கும் கொஞ்சம் சொத்து வருது. நானும் ஒரு கலியாணம் பண்ணிக்கிறேன்.

வேல : சீ.

கண்ண : கம்பி என்னவேற்றும். கவனமிருக்கட்டும்.

வேல : ஏன்?

கண்ண : இப்பொ ரெண்டு பெண்டாட்டியே கட்டிக்கக் கூடாதாமே?

வேல : யார்ஸ் சொன்னு?

கண்ண : சர்க்கார் சொல்லுது, சட்டம் ஆமாங்குது.

வேல : இதிலேதான் பெரிய சண்டையிருக்குது எனக்கும் சட்டத்துக்கும், வரட்டும் வரட்டும், கிட்டே நெருங்கட்டும், படார்னு சொல்லும்பாரு. சர்க்காரு, சட்டம் எல்லாம் அப்படியே திண்டாடி நிக்கணும்.

கண்ண : அப்படி என்ன அதிர்வெடி போடப் போறிக்கோ.

வேல : ஒரே பதில், முச்சுத் திண்றிப் போகாது? திருமணம் என சொந்த விஷயம், அப்பறம் வாய்திறக்குமா?

கண் : சரி, அப்படியே சுகுங்குவே திருமணம் செய்துகிட்டுத் தான் என்ன செய்யப் போற்றுக்கோ?

வேல : சங்கடமான கேள்விதான். என் பலவரீனத்தெ நீயும் தெரிஞ்சிகிட்டிருக்கே, பெண் னுக்கே இந்தப்பொருளை புத்திதான். தனக்கு உதவியா வேரெ ஒருத்தி வர்ரா ளேன்னு சந்தோஷப்பட்டில்லே. அவள் என் வீட்டில் நிறுத்தியும்போதே அந்தச் சொத்துக்களும் நுழையும். அதை மறந்துவிட்டாயே?

கண் : இருக்கிற சொத்து போதாதா?

வேல : கூரவருக்கு இவ்வளவு சொத்துதான் இருக்கு வேற்றும்னு கணக்கா என்ன?

கண் : அவள் அழிசில் சொக்கிவிட்டார்கள்.

வேல : பேதை! அழகை அழகென்று ஒப்புக்கொள்வது குற்றமா என்ன?

கண் : ஒப்புக்கொள்வது குற்றமில்லை. ஆனால், அதை சுப்பிரகாரிக்க என்னுகின்றார்கள்.

வேல : அது என் இஷ்டமா என்ன? இதோ, இறந்த சுப்பிரகார் நாதர் இட்ட கட்டளை. [என்று உயிலை வீட்டுக்கிழங்கு]

கண் : திருதாரத்தைக் கட்டிக்கொண்டவர்கள் யானும் இனபம் அடைந்ததில்லை.

வேல : எவனுவது கபோதிக்குப் போய்ச் சொல். இப்படிப் பெண்களைக் கேட்டுத்தான் எத்தனையோ குடும்பங்கள் மூழ்கிப்போச்சு.

[ஓடை வினாயகம்]

காட்டி 3

[கர்ணகடேரபுரம் இரவு]

[கட்டபொம்மன் நாடகம் நடந்துகொண்டு
இருக்கின்றது.]

மாஜி இராணுவ வீரர் கருணாகரர், அவர்
மனைவி மரகதம்மாள், மகன் மல்லிகா -
மகன் சிறுத்தொண்டன், ஆகியோர்
நாடகம் பார்த்துக் கொண்டிருக்கின்ற
வர். கொஞ்ச தூரத்தில் மல்லிகாவின்
காலனிக் குலசேகரனும் இருக்கின்
ருன். இருவரும் சைகை செய்து
கொண்டு அகுகில் உள்ள ஒரு பூங்கா
வுக்குச் செல்லுகின்றனர்.

நாடகத்தில் கட்டபொம்மன் தோற்றம்.
வெள்ளையரைப் பழித்துப் பாடிக்
கொண்டும், பேசிக் கொண்டுமிருக்
கின்றுன்]

யாதம்மான் : [பக்கத்தில் திரும்பிப் பார்த்து மஸ்வீகாவைக்
காணுத்தால் — மகனை அழைத்து] தம்மி எங்கடா
அக்கா ?

சிறுத்தொண்டன் : எனக்கென்னம்மா தெரியும் ?

யாதம் : அப்படி போய்ப் பாரு.

[சிறுத்தொண்டன் சுற்றிலும் பார்த்துக்
கொண்டே கடைசியில் பூங்காவில்
நுழைந்து இவர்களைப் பார்த்துவிட்டு
ஓடுகிறன். இதற்குள் கருணாகரரும்

மல்லிகா எங்கே என்று விசாரிக்
கின்றார்.]

குனு: எங்கே பொண்டு?

யாத: பாத்தூட்டு வரச் சொல்லி பையனெ அனுப்பி
இருக்கேன்.

குனு: காத்துக்கு காதலிட என்ன உத்திரோகமாம்.
[என்று எழுந்து புறப்படப் போகின்றன. அதற்குள்
பையனும் வந்து விடுகின்றன.]

குனு: எங்கடா அக்கா?

சீருதி: அப்பா. அக்காவும் - எதிர் வீட்டு மாமாவும் பார்க்
கிறே, இந்த மாதிரி செப்புகிட்டிருக்காங்கப்பா -
[என்று கட்டபோம்மன் நாடகத்தில் அப்போது கடந்து
கொண்டிருக்கும் காதல் கட்டத்தைக் காண்பிக்கிறுன்.]
[கருனுகரன் ஒடிப்போய் அவர்கள் இரு
வரையும் பிடித்துக் கொண்டு]

குனு: டேய் குலசேகரா? என்ன தெரியம் உனக்கு! துப்
பாக்கி பிடித்த கைகளடா இவை. உன்னொத் துண்டு
துண்டாக்கிடுவேன். ஒன்றும் தெரியாதவனை வீணாகக்
கெடுத்துவிட்டாயே? நேத்து என்னம்மா பாடம் நடக்க
கிறது என்று கேட்டால், குறளில் காமத்துப் பாலு
நடக்கிறது என்று சொல்லிச்சே. இதுதான் போலிருக்கு.
[என்று அவனை அடிக்கப் போகிறான்]

மக்கி: அப்பா!

குனு: நீ மட்டி. இனி என்னை அப்பா என்றழக்காதே.
உன் மானமுள்ள தகப்பன் செத்துவிட்டான். இதோ-

நிற்கிறுனே. இவன் மானமில்லா தவன். இந்நேரம் உங்களை சுட்டு சாம்பலாக்கியிருக்க வேண்டும். என் தலையைத் தங்க்கி விட்டாய். இனி உன்னை என் மகள் என்று சொல்வதை விட, ஒரு மரக் கிணியில் தொங்க வாய்.

குலசேகரா! என் மகனை மறந்து விட்டேன் என்று சொல். இல்லா விட்டால் கொன்று விடுவேன். [என்று வெறியன் போல் குதிக்கின்றன.]

ஞான: பஞ்சையும் தீயையும் பக்கத்தில் வைத்துவிட்டுப் பத்தக் கூடாதென்கிறோ.

குனு: ஓழிப்போ-என் பெயரைக் கொடுக்க வந்த கழுதையே! தின்ற கொழுப்பு. பெண் குழந்தை என்பதற் காக எவ்வளவு அருமையாக வளர்த்தேன். நீ எருமையாய் விட்டாய். மான மறிந்தது. இந்த கருணைகரன் வெளியே கிளம்பிகுல் கடலே கொந்தனீச்தது என் பார்கள். இன்று அவர்கள் முன்பு கொலைகாரன் போல் நடக்க வைத்துவிட்டாய். இன்று முதல் 10 நாட்களுக்கு ஒன்று ஆகர்யாகில்லை. பட்டினியாகச் சாவு, இல்கியானால் வெளியேறு.

(அவன் போனபின்)

மல்வி: “பட்டினியாகச் சாவு, இல்கியானால் வெளியேறு” உனர்ச்சிகளைத் தடுக்கச் சுக்கியற்று அதன் சாலக் குழி யில் விழுந்து விட்ட எனக்குச் சித்ரவதை. அழுகோடு அழுகு ஜக்கிடாக அது, ஏன்? என்ற கேள்வியை எழுப்பச் சுக்கியற்ற எனக்குப் பயிரீடம். என் உடல் மாத்திரமல்ல, உள்ளும் சேர்ந்து வழுக்கி விட்ட தால் நான் அடையப் போகும் தண்டனை ஊரார் ஏசல்.

சிறு: ஏங்கா அழுரே. அப்பா சண்டெட போட்டாரே அதுக்கா? வர வர அப்பா ஹஸ் ஆயிட்டாரு.

மல்வீகர் : சி இல்லே போடா.

இன்னும் நான் கர்ப்பவதி என்று தெரிந்தால் உயிரோடு விடமாட்டார். இப்போதே தப்பித்தாலன்றி உயிர் வாழ முடியாது. உயிர்தான் எதற்காக? இனி நாம் யாருக்காக உயிர் வாழவேண்டும்? அதோ தோட்டத்தில் மரக்கின்ற, தண்ணீர்த் தடா கம், பூதில் ஒன்றுவது நம் உயிரைப் போக்காதா?

மனம் : மல்வீகரா! பார்த்தே. நீ தீர்மொடு கொள்கினோச் செய்கிறோய்.

மல்வீ : இரண்டு கொள்களா?

மனம் : ஆம்.

மல்வீகர் : ஏது?

மனம் : ஆம். உன்னை நீ தற்கொலை செய்து கொள்ளப் போன்றால், அதே நேரத்தில் உன் வயிற்றிழுள்ள ஈசவையுட் கொள்ளப் போகிறோய்.

மல்வீ : ஆனாலும் ஊராரால் பழிக்கப்பட வேண்டுமா?

மனம் : அது மூக்கு எப்படித் தெரியும்?

மல்வீ : தாய்யப்போல் அன்னா நூலைப்போல் சேலி என்ற வாசகம் தெரியாதா?

மனம் : கைத்தியக்காரத்தனம். வெள்ளை நூல் பலவித வள்ளை நூலாவதில்கீல்யா?

மல்வீ : எல்கீயற்ற குண்டம்.

மனம் : இன்னும் நீ அதன் எல்கீயயக் காணவில்கிறோம்.

மல்வீ : முடிவு?

மனம் : வேறு நல்ல முடிவை அடைந்தாலும் அடையலாம்.

மல்லி : அதற்காக நான் நடைப்பினமாய்த் திரியவேண் டுமா?

மனம் : அவசரப்படாதே, வாழ்க்கையில் துணபம் வந்தால்ஸ்திரி இன்பத்தைக் காணமுடியாது.

மல்லி : துன்பத்தைக் தாங்கும் சக்தி எனக்கேல்கீல்.

மனம் : சக்திக்கு மனந்தரன் உரம். புயலுக்குப்பின் அமைதி. மறந்துவிடாதே.

மல்லி : அறிவேன். ஆனால் இக்கன்னியின் வாழ்வில் ஓர்களங்கம் உண்டாய் விட்டது.

மனம் : களங்கம் இல்லாத பொருளேன் இல்கீல். நல்முத்தைத் தாங்கும் கடவில் சராமீனும் உண்டல்லவா? நீ செய்த பிழைக்காக மாண்டுவிடாதே. உன் வயிற்றில் உள்ள சிக் வெளியானால் நல்ஸு பார்க்கத்தைத்தேடு. போ.

(தங்கை உள்ளே நுழைகின்றர்.)

கருணு : ஏய்! மரகதம்! இந்தக் குழந்தைக்குச் சாப்பாடு கிப்பாடு ஒன்றும் போடாதே.

மரகதம் : மென்னம்

[மல்லிகா ஓவ்வொரு சாப்பாட்டிற்குப் பிறகும் வாயில் எடுக்கிறான்.]

மரகதம் : இந்த வேதனையைவேறே தேடிக்கையா அம்மா! இதுவும் தெரிஞ்சு போக்கின்னு, இப்போவே நெருப்பு மெதிச்சவரு மாதிரி குதிக்க ஆரம்பித்துவாரு.

காட்சி 4

[வேலப்பர் வீடு.]

[வேலப்பர் சுகுனாவை அழைத்துத்தன் திரு
மண விருப்பத்தை வெளியிடுகின்றார்.
நீண்ட காரசாரமான விவாதம்.]

வேலப்பர் : வா சுகுனு !

ஷுஞ்சு : வா சுகுனு. வாம்மா சுகுனு என்றழைத்தால்
உங்கள் வாய் முத்து சிந்திவிடுமோ ?

கண்ணம்மான் : அந்த வாய்முத்தெல்லாம் சிந்தித்தான்
ரொம்போ நாளாச்சே. இப்போ இருக்கிற முத்தெல்
லாம் டாக்டர்கிட்டே வாங்கினது.

வேலை : ஏய்! உள்ளேபோ. ஒரு ஆம்பணையும் பொம்பணை
யும் பேச ஆரம்பிக்கிறபோதே குறுக்கே வந்து விழிரே.
சுகுனு உன்னை அம்மா என்று அழைக்காதற்குக்
காரணம் இருக்கிறது.

ஷுஞ்சு : காரணத்தை நான் தெரிந்து கொள்ளாமலா?

வேலை : அதை சொல்லத்தான் அழைத்தேன். உங்கப்பா
இறந்தப்போ எங்கிட்டே கொடுத்துடூப் போன
பத்திரத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பு
கிறுயா?

ஷுஞ்சு : இல்லை. தாங்களே எல்லாம் என்று அவர்
சொல்லிவிட்டுப்போனபிறகு நான் தெரிந்து
கொள்ள நினைப்பது அவ்வளவு நல்லதல்ல என்று
நினைக்கிறேன்.

வேலை : இருந்தாலும், நீ அதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் சொத்துக்குடையவள் நீ. மேலும் அதில் அடங்கிய சில அம்சங்களை உன்னைக் கேட்டுச் செய்யவேண்டியதாயிருக்கிறது. வேறொன்று மில்லை. இதோ பார்.

(என்று பத்திரத்தைக் காட்டுவது)

(கொஞ்ச நேரம் சுகுனு அதைப்படித்து விட்டு)

சுகுனு : நீர் விரும்பினால் என்னைத் திருமணம் செய்து கொள்ளலாம் அல்லவா?

வேலை : ஆமாம்.

சுகுனு : என் விருப்பம் ஒன்றும் அதில் குறிக்கப்பட வில்லையே?

வேலை : அப்போது நீ மைனரல்லவா?

சுகுனு : உம். பிறகு.

வேலை : நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கவும் கூடாது.

சுகுனு : மறுத்தால்?

வேலை : இறந்த உன் அப்பாவின் உயிர் சாந்தியடையாது.

சுகுனு : நல்ல யோசனை. இவ்வளவும் எங்கப்பா சம்ம தித்து எழுதிய வாசகங்கள்.

வேலை : இதிலென்ன சந்தேகம்? உன் எதிரில் தானே இதை என்னிடம் கொடுத்தார்?

சுகுனு : சரி, அப்படியானால் உங்களிஷ்டம்.

வேலை : என் இஷ்டம் என்று ஒன்று ஹஸ்யாகவா இருக்கவூறது? கண்ணோ! சுகுனு! என் பச்சைக்கிளியே!

என் ஜீவ நெருப்பில் எரிந்து கொண்டிருக்கும் அங்கு யாதசடரே! பட்டுப்போகும் தருவாயிலிருக்கும் இந்தப் பாழ்மரத்துக்கு நீர் ஊற்றி வளர்க்க வந்த என் நீல வேணி! அந்தகாரம் சூழும் என் வாழ்வை உய்லிக்க வந்த அழுதமே! வா! இப்படி உட்கார்.

குனு : மாமா.

வேல : அப்பா! மாமா! எவ்வளவு இன்பகான வார்த்தை, பல்வில்லாத கீழவர்களும் பருட பாலாமிரதம் போன்ற வார்த்தை. மாமா! ஆஹா. இந்தக் கழுதை கண்ணம்மாஞும் இவ்வளவு நாள் என்னேடு வாழ்ந்தானே, ஒரு நாளாகிலும் இந்தமாதிரி மாமா என்ற அவள் வாய் குளிர், என் மனம் குளிர், கேட்பவர்கள் காது குளிர் அழைத்தாளா? ஐயோ! இப்படிவா, உன் நெந்தான், அப்படிப்போ என்று உள்ளிக் கொட்டுவா.

மாமா! என்ன இன்பம்! உடம்பெல்லரம் ஒரே ஜூஸ் வெச்சுக் கட்டினமாதிரி இருக்கு. கு விரால் நடுங்குசிற ஒருவனுக்கு ஒரு அருமையான கம்பளிப் பேர்க்கை கிடைத்தமாதிரி அப்பப்பா.

குனு : மாமா நிறுத்தும், இதை எல்லாம் தாங்கள் தூங்கிக்கொண்டே சொல்லி யிருக்கலாமே.

வேல : தூங்கிக்கொண்டே சொல்வதா?

குனு : ஆமாம்.

வேல : தூங்கிக்கொண்டே யாராச்சும் பேசவார்களா?

குனு : எவ்வளவோ பேர் பேசுகின்றார்கள். அதைத்தான் வாய்ப்பெனத்தல் என்பார்கள்.

வேல : நான் சொல்லும் அவ்வளவும் வாய்ப்பெனத்தலா?

குனு : ஆம்.

வேல : நான் உன்னை அடையத் தகுதியில்லாதவனு ?

குனு : ஆமாம்.

வேல : சிறகொடிந்த பறவை நீ.

குனு : அதைப் பிடிக்க முயற்சும் குருடர் நீர்.

வேல : இவன் ஓர் எரிமலை.

குனு : அது நம் நாட்டில் இல்லை.

வேல : வேலென்ற வாளிடம் விளையாடுகிறும் ?

குனு : வாள் தங்கம் என்பதற்காகக் கழுத்தைப் பரிசளிக்க முடியுமா ?

வேல : நான் அழகாயில்கீஸ்யா ?

குனு : 30 வருஷங்களுக்கு முன்பு.

வேல : கிழவனு நான் ?

குனு : இல்கீஸ், வயதானவர்.

வேல : திருமணம் ?

குனு : சடகீஸ்யில்.

வேல : முடியாதா ?

குனு : முடியாது.

வேல : செல்லாக் காரை பெறமுடியாத டிக்கைக்காரியாக்கி விடுவேன்.

குனு : பேதா பேதங்கள்று உலகம் பங்கிடும்போது அதில் எனக்கும் ஓர் பங்குண்டு.

[திடீரன்று வெளிக்கார வினாயகம் உள்ளே நுழைச்சு]

வேலீ : அம்மா, டாக்டரோ பாரோ ஒடு அம்மா பார்க்க வேணுமாம், வெளியே காத்துக்கிட்டிருக்காங்கோ டாக்டரோ பாரோ ஒடு வேலீயே காத்தாடு.

குனு : என்னியா? இதோ.

[என்று வெளியே போய்ப் பார்க்க ஒரு பெண்]

பெண் : வெலப்பறைப் பகைத்துக் கொள்ளாதே, பிறகு பேசிக்கொள்ளலாம்.

குனு : நீங்கள்?

பெண் : நான், சொன்னபடியே செய்.

குனு : சமி.

[குனு உள்ளே வந்துகொண்டே வெலப்பறைப் பகைத்துக்கொள்ளாதே / வெலப்பறைப் பகைத்துக் கொள்ளாதே, பிறகு பேசிக்கொள்ளலாம். என்று சொல்லிக்கொண்டே உள்ளேநுழைங்கான்]

என்ன மாமாவுக்கு ரொம்போ கோபம் போலிருக்கு?

வேலீ : எனக்கா, எனக்கேண்ண கோபம்? உனக்குத்தான் கோபம். ஆனால், அதிலும் ஒரு அழகு குளிர்ச்சி, அவைப் பல்லூம் ஆருந்தது.

குனு : மாமா, உங்கள் மனோதிடத்தைப் பரிசோதித்தேன். வேரென்றுமில்லை. கோப்படாதிர்கள்,

வேல : ஏதோ, ஒரு, வயசான கிழவனை பரிசோதிக்கிற மாதிரி பரிசோதிக்கிற. எனக்கும் கொஞ்சம் கோபம் அதிகமா வந்துட்டுது. என்னு எனக்கும் வாடிப முறுக்குப்பாரு. போகட்டும் இந்த சொக்கத் தங்கத்தை உன் கோபக்கணவில் புடம்போட்டுப் பார்த்து விட்டாய். இப்போது திருப்திதானே?

குனு : இல்லை மாமா, இரண்டோர் நாள் வாழ்வதென்றால் இந்தப் பல பரீட்சை வேண்டியதில்லை. நீண்ட நாட்கள் வாழ வேண்டுமே?

வேல : அதுமாத்திரமில்லே. உன் விதியும் அப்படியிருக்குதே? அதெயாராலே அழிக்க முடியும்? யாராயிருந்தாலும் விதிக்குக் கட்டுப்பட்டுத்தானே தீரவேணும். சும்மாவிடுமா?

குனு : சரி, வருகிறேன்.

வழி ரோடு [டர்ஸின் சிள்]

மனம் : விதி! விதி! சிங்கத்தால் கொல்லப்படுவது விதி தானே?

குனு : அதே சிங்கத்தை யடக்கியாள்வது மதியல்லவா?

மனம் : யானைக்காலால் மிதிக்கப்பட்டு இறப்பது வீரர்களின் விதியல்லவா?

குனு : அதே யானையை அப்படிச் செய்யத் தூண்டுவது பாகனின் மதியல்லவா?

மனம் : மண்ணில் மறைந்துகிடப்பது பொன்னின் விதி தானே?

குனு : அதைத் தோண்டி எடுத்துப் பலவித ஆபரணங்கள் செய்து போட்டுக்கொள்வது மக்களின் மதியல்லவா?

மனம் : கெதிமாருத பரிதியும், வழக்கம்போல் வரும் வெண் ஜில்லும், சுற்றிநிற்கும் நடச்சத்திரங்களும், பகவிரவும், பருவக் காற்றும், பல்த மழையும், நவருதிருப்பதை அவைகளுக்கிட்ட விதிதானே?

குனு : கூவகளில்லையாதுத் தான் இன்பத்துக்குத் தன் எடங்கியது சமுதாயத்தின் மதியல்லவா? பச்சிளாப் குழந்தைகள் அறியுமா விதியை? பாலனுக்குண்டா விதி? பள்ளிச்சிறுவன் அறிவானு விதியை? இவ்வளவு ஏன்? விதி ஒன்றிருப்பதாக நமக்குப் பயங்காட்டியதே மதிதானே. மதவழி நடப்போம்.

மதியில்லையானால் கொந்தளீக்கும் கடல்மேல் மரக்கல மேது? ஆதாரமேதுபில்லாத ஆகாயத்தில் போனமேது? இரண்டாக்குலத் தண்டவாளத்தில் விசையாக ஓடும் ரயிலேது? கம்பிபில்லாத் தந்தி யேது? கடலுக்கப்பால் பேசும் செப்தியை நாம் கேட்பதேது? இறந்தவள் உருவத்தை இன்னும் காண்பதேது? ஒடியபீசுச் செய்தி, ஆகாய விமானம் மின்சார விளக்கு இல்லவளவும் அந்த விதியை வேறுத்த விஞ்சுரூவியிச் சம்பியல்லவா? மதியே உன்பால் அடைக்கலம். முயன்று பார்க்கிறேன்.

காட்சி ५

[மல்லிகாவின் கதைத்தொடர்ச்சி]

மல்லிகா கர்ப்பவதியாயிருப்பதைக் கணவன் அறிந்தால் ஆபற்தாக முடியும் என்று நினைத்த மரகதம்மாள் மகனுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து வெளியே.

எங்கோயாவது இருந்துவிட்டு வரும்படி
ரகசியமாக வெளியேற்றிவிட்டுக் காணு
மல் போய்விட்டான் என்று கணவ
ளீடும் சொல்லிவிடுகிறார்.]

கருனு : எங்கே அந்த மட்டி ?

யாகதம் : சாயங்காலத்திலிருந்து காணவில்லை.

கருனு ; என்ன, காணவில்லையா ?

யாகதம் : ஆமாம், தேட ஆள் அனுப்பியிருக்கிறேன்,

[என்று அழிகிறார்.]

கருனு : இதோநான் போய்க் கண்டுபிடிச்சிகிட்டு வாறேன்
லீரு,

[என்று போகிறார். வழியில் ஜவன்
நண்பர் நாராயணன் சந்திக்கின்றார்.]

நாயகன் : என்ன கருணகரரே ! காத்தா பறக்கிறிங்கோ ?

கருனு : காத்துமில்லை, மழையுடில்லை.

நாயா : இடியா, மின்னலா ?

கருனு : அதுவுமில்லை. பெண் தவறிப்போச்சி.

நாயா : (செத்துவிட்டது என்று நினைத்துக்கொண்டு) ஐயோ
யாவும், சின்ன வயசு, அதுவும் ஒரே பெண் இலு. முன்னே
நான் பாக்கறப்போ நல்லா இருந்துதே? என்ன உடம்
புக்கு? உம், நல்லவங்களுக்கெல்லாம் இப்போ திஹர்
திஹர்னு இப்படித்தான் வருது.

கருனு : அட்டே, அது இல்லைட்டு நீ வேறே அனுதாபத்
தீர்மானம் போட்டதே. ஓடிப்போச்சி.

குனு : அதைத் தோண்டி எடுத்துப் பலவித ஆபரணங்கள் செய்து போட்டுக்கொள்வது மக்களின் மதியல்லவா?

மனம் : கெதிமாருத பரிதியும், வழக்கம்போல் வரும் வெண்ணிலவும், சுற்றிநிற்கும் நடச்சிரங்களும், பகவீரவும், பருவக் காற்றும், பலத்த மறையும், வவருதிருப்பதை அனாவகளுக்கிட்ட விதிதானே?

குனு : அனாவகளுடையனாலும் தாடி தீஸ்பத்துக்குள் எடுத்தியது சமுதாயத்தின் மதியல்லவா? பச்சிளாங் குழந்தைகள் அறியுமா விதியை? பாலனுக்குண்டா விதி? பள்ளிச்சிறுவன் அறிவானு விதியை? இப்பவளவு ஏன்? விதி ஒன்றிருப்பதாக நமக்குப் பயங்காட்டியதே மதிதானே. மதிவழி நடப்போம்.

மதியில்லையானால் கொந்தள்க்கும் கடல்மேல் மரக்கல மேது? ஆதாரமேடுவீல்லாத ஆகாயத்தில் யோனமேது? இரண்டேதுவத் தண்டவாளத்தில் விசையாக ஓடும் ரயிலேது? கம்பிடில்லாத தந்தியேது? கடலுக்கப்பால் பேசும் கெப்தியை நாட்கேட்பதேது? இறந்தவள் உருவக்கை இன்னும் காணபதேது? ஒனியிச்செய்தி, ஆகாய விமானம் யின்சார விளக்கு தில்வளவும் அந்த விதியை வெறுத்த விஞ்ஞானியின் மதியல்லவா? மதியே உன்பால் அடைக்கலம். முயன்று பார்க்கிறேன்.

காட்சி ३

[மல்லிகாவின் கதைத்தொடர்ச்சி]

மல்லிகா கர்ப்பவதியாயிருப்பதைக் கணவன் அறிந்தால் ஆபத்தாக முடியும் என்று நினைத்த மரகதம்மாள் மகனுக்குக் கராஞ்சம் பணம் கொடுத்து வெளியே.

எங்கோயாவது இருந்துவிட்டு வரும்படி
ரகசியமாக வெளியேற்றிவிட்டுக் காணு
மல் போய்விட்டான் என்று கணவ
னிடம் சொல்லிவிடுகிறீர்கள்.]

கருணு : எங்கே அந்த மட்டி ?

மரகதம் : சாயங்காலத்திலிருந்து காணவில்லை.

கருணு : என்ன, காணவில்லையா ?

மரகதம் : ஆமாம், தேட ஆள் அனுப்பியிருக்கிறேன்,

[என்று அழுகிறீர்கள்.]

கருணு : இதோத்தான் போய்க் கண்டுபிடிச்சிகிட்டு வாறேச்
டாராரு,

[என்று போகிறீர்கள். வழியில் ஜவன்
நண்பர் நாராயணன் சந்திக்கின்றார்.]

நாராயணன் : என்ன கருணாகரரே ! காத்தா பறக்கிறீவ்கோ ?

கருணு : காத்துமில்லை, மழையுடில்லை.

நாரா : இடியா, மின்னலா ?

கருணு : அதுவுமில்லை. பெண் தவறிப்போச்சி.

நாரா : (செத்துவிட்டது என்று நினைத்துக்கொண்டு) ஐயோ
பாவம், சின்ன வயசு, அதுவும் ஒரே பெண்ணு. முன்னே
நான் பாக்கறப்போ நல்லா இருந்துதே? என்ன உடம்
புக்கு? உம், நல்லவங்களுக்கெல்லாம் இப்போ திஹர்
திஹர்னு இப்படித்தான் வருது.

கருணு : அட்டே, அது இல்லையா? தீவேற அனுதாபத்
தீர்மானம் போட்டிரே. ஒழிப்போச்சி.

நாரா: உம், இன்னும் சாகாமே திருக்கிறையே, சே, சே,
இப்பொ எங்கே ஓட்டாரே.

குனு: போலிசிலே கம்ப்ஜின்டு கொடுத்தா கண்டுபிடிச்
சடுவாங்க இல்லை?

நாரா: உம், உம்! கண்டுபிடிப்பாக்கோ? அந்த ஆனாயே
கொண்டு வந்து காட்டினா? பளார்னு: கண்டுபிடிச்சு ஓ
வாக்கோ. இதைச் சொல்கிறையே உனக்கு வெக்கார
இல்லை?

குனு: ஏன்?

நாரா: வெல்லியாகிற பொன்னு. அதெபத்தி இப்பழ
எல்லாம் வதந்தியெய பரப்பி விட்டா! நாள்க்கி உங்
கதி என்ன ஆகும்? சொந்தக்காரன் சும் மா
விடுவானு?

குனு: அதுவும் உண்மைதான். வேறே என்னதான்
செய்யறது?

நாரா: வாயு ஜெபம் பண்ணு. எங்கே திருந்தாலும் அந்தச்
சிக் கொண்டுசிட்டு வந்துவிட்டுக்கூடும்! என்ன மே மா
கழுதெ கால்லெ ரத்தம் திருக்கிற வரையிலும் சுத்தப்
போவது.

குனு: எவ்வளவு லேசா சொல்றீங்கோ?

நாரா: சொல்றதிலே லேசா வேறே? கனமா வேறையா
என்ன? வரப்போற ஆபத்தே சொன்னேன். பின்னுலே
உன் இஷ்டம். எம்புள்ளே கூடத்தான். இப்படி
இடிட்டான். ஸ்ராக்காக நான் செத்துப்பூட்டேனு?
போயிரகசியமா வேண்ணு தேடு. இப்படி எங்கிட்டு

சொன்ன மாதிரி ஊருக்கெல்லாம் சொல்லிட்டு மன
சலே போட்டுவெச்சக்காதே. போ. போ.

[கருணாகரன் தொங்கிய முகத்தோடு வீடு
திரும்புகிறுன்]

[வயக்காடு]

[கர்ப்பவதி கோலத்தோடு போய்க்கொண்
திருக்கும் மல்லிகா இளம் வெய்யலினுல்
மயக்கமுற்றுக் கீழேவிழுந்துவிடுகிறுன்.
ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்த ஒரு
குடியானவன் இவளைக்கண்டு தன் வீடு
டுக்கமைத்துக் கொண்டு போய் உபசரிக்
கின்றுன்]

மாறன்: ஏய், காமாட்சி! இங்கனே வா. இதோ பா--.

தவனம்: யாரு இந்த புள்ளோ?

மாறன்: இவவேறே தபால்காரு மாதிரி விலாசம் விசா
ரிக்கிறு? யாரோ பாவம். கர்ப்பம் போலத் தெரியும்
நம்ப வயல் மயக்கமடிச்சி விழுந்துட்டுத்
ஏதாச்சம் கஞ்சிகிஞ்சி விட்டிக் காப்பாத்து.

[தன் தலைப்பாகைத் துணியால் விசிறு
கிறுன்]

தவனம்: உன்னே பார்த்தா பரிதாபமா இருக்கு. உன் நெல்
மையை பார்த்தா கோபமா வருது.

பல்வி: ஏம்மா?

தவனம்: உம்பாடே திண்டாட்டமா ஷந்கக். உன்ன்
கெதுக்கு புள்ளே? யாரு உம்புருஷன்.

பக்கத்து வீட்டுக்காரி : செந்துட்டு குப்பான்.

தவனம் : சே. சே.

எதிர் வீட்டுக்காரி : என்ன சே. சே? கழுத்திலே தாலி இருக்குதா?

[மல்லீசா நிறுத்திட்டு கழுக்கத்துக் கொட்டுப் பார்த்துக்கொண்டிருள்.]

அண்ணடவீட்டுக்காரி : ஏது? விழுதிக்க்கீற்று உண்மையே சொல்லு. எதுவும் சொல்லாமே எங்க தெரியவிலே கல்லெல போடாதே?

மருவன் : ஏது, நீங்களோல்லாம் பெற்பகிள்களா?

பக்கத்து : அப்பறந்தான் தெரியுது?

மருவன் : நான்கா தெரிஞ்சுத் தேரா. மயக்கவர்க்க வீழ்ந்திருக்கு, பக்கந்தும் தெள்பட்டிருக்கேட்களாம்னு இல்லாமே கோழி வயத்திலே மூட்டை பறக்கிற மாதிரி. பக்கந்களே!

அருநதன் ஒரு கீழவர் :

ஏது குழுக்கத்தைகளா! என்ன பேரீச்சம்பழுத்தே நொய்க்காறுமாலினி மோச்சீக்கிட்டதறுக்கென்கோ? போய் அவர்க்கவக்கோ வேலையே பாருங்கோ.

[எல்லோரும் கிழவனுக்குப் பயந்து போய்விடுகிறார்கள்]

மருவன் : தவனம்! கொஞ்சம் ஜாக்கிரதயாகப் பார்த்துக்கொள். கண்டமான வேலை ஒன்றும் வைக்காதே. நூற்களே சமச்சிப் போடு தெரியுதா?

தவனம் : சுனி.

காட்சி 6

[குலசேகரன் வீடு. குலசேகரன் தனியாகப் பேசிக் கொண்டிருக்கின்றன். அவன் தங்கை தயாபரி, தனியாகத் தவிக்கும் சுகுணவுக்கு உதவி செய்யும் படி வேண்டுகிறார்கள்!]

குலசேகரன்: நான் பாவத்திற்குக்கூட அதிகமாகப் பயப்பட வில்லை, பழிக்கே அதிகமாகப் பயப்படுகின்றேன். ஆன் கள் சுயநலம் பிடித்தவர்கள் என்று இதுவரையிலும் சுமத்திய பழியை மாற்ற நாம் முயற்சித்திருக்க வேண்டும். அதற்குப் பதில் அந்தப் பழியை அதிகப்படுத்தி விட்டோம். என் அறியாமையால் சமந்தரொன்ட பெரும் பழியை எப்படியும் ஒழித்தே திருவேன்.

[தயாபரி உள்ளே வருகிறார்கள்]

தயாபரி: அண்ணு!

குலசே: வாம்மா.

தயா: அண்ணு! எங்கூட படிச்சிதே சுகுண உடனியுமா அண்ணு உங்களுக்கு?

குலசே: தெரியும்.

தயா: அவங்கப்பா செத்துட்டாரு? அவங்கமுமா. அதுக்கு முன்னேயே செத்துட்டார்க்கோ?

குலசே: அதுக்கு என்னம்மா இப்போ?

தயா: அவங்கப்பா சா வ ற ப பே ர சொத்தெல்லாம் வேலப்பர் மேலே எழுதி வெச்சட்டாராம். அதனாலே வேலப்பர், சுகுண தன்னை கவியாணம் பண்ணிகிட்டாத் தான். சேஷத்தல்லாம் குடுப்பேன். இவ்வாட்டி முடியாதுன்னு பயங்காட்டி ஏமாத்தப் பர்ர்க்கரூராம்.

காட்சி

கலசே: உம். அதுக்கு?

தயா: நம்போ எப்படியாச்சும் உதவி செய்யவேணும்.

கலசே: நம்போ எப்படியம்மா உதவி செய்யறது?

தயா: அது எப்படியோ எனக்குத் தெரியாது அன்னு. ஒருவேளை அந்த மாதிரி எனக்கே நடந்துடுத்தன்னு வெட்சிக்கிட்கோ. எனக்கு உதவி செய்ய மாட்டங்களா அன்னு?

கலசே: உனக்கு உதவிசெய்யலாம்ஹ. ஏன்று ந் என தங்கை. அந்தப் பொன்னுக்கு நான் உதவி செய்ய வாமா? ஹரார் என்ன சொல்லுவாங்கோ?

தயா: ஒரோ. அதுக்குச் சொல்றிங்களா? அப்டின்னு,
[அன்னன் காதில் ஏதோ சொல்கின்றுன்.]

கலசே: பேஷ். நல்ல யோசனைதான். ஆன அந்தப் பொன்னு இதெந்த நம்பவேற்றுமே?

தயா: நம்பற்றாதிரி நான் செய்யறேன் அன்னு.

கலசே: எப்படியோ செய், கடைசியிலே என்னைப் பழி வார்காதே. உதவி செய்பவர்கள் யார் என்று அவ ஸ்டப் சொல்லாதே. ஏனென்றால், நான் என்று தெரிந்தால் ஒருசமயம் ஆச்சப்படுவான். எல்லாம் நியை செய்தமாதிரி காட்டிக்கொன்.

தயா: அதுவும் உண்மைதான்.

கலசே: அவனுக்காக மாத்திரமில்லை நான் சொல்லுவது ஹரார் ஒரு மாதிரியாகப் பேசவார்கள். வேலப்பன் விழப்பாம்பு. இவ்வளவும் கவனத்தில் வைத்துத்தான் சொல்லுகின்றேன். தெரியுமா?

காட்டி 7

பேரு

[தயாபரி, சுகுமாவலச் சந்திக்கிருள்]

குனு: தயா! அன்னிக்கி நான் எங்க மாமாகிட்டே
சண்டே பூாடறப்போ-பகச்சிக்காதேன்னியே எதுக்கு?

தயா: எதுக்கா, தந்திரமா காரியத்தெ செய்றது. போய்
தகராறு பண்ணிக்கிட்டு எதுக்கு இருக்கோணும்.

குனு: தந்திரமா போறதுன்னு, அவரே தாலி கட்டிக்
கிறதா?

தயா: சே. சே. நான் அப்படிச் சொல்லுவேனு?

குனு: பின்னென்ன திட்டம் வெச்சிருக்கே?

தயா: திட்டமா? இதோ தயார் செய்துவிட்டேன் பார்.

[இரு கடிதத்தை நீட்டுகிறுள்]

சுகுனு கடிதத்தைப் பார்க்கிறுள்

கடிதம்

அன்புள்ள குனு! நீ.என்னைச் சந்திக்கும்
படி எழுதியிருந்தாய். என்னும் சந்திக்க
முடியவில்லை. சுட்டிக்காட்ட முடியாத
காரணங்களால் ஏற்பட்ட தடைதான்.
விரைவில் சந்திக்கின்றேன். வேலப்பார்
என்ற வெறி நாயிடமிருந்து தப்பிக்க
நீ வெல்ல செய். அந்தக் கிழக்கயவன்
உன் நினைவாலேயே சாக வேண்டும்.

அவன் கல்லறை மேல் காதலர்களாகிய
நம்பிருவர் காதல் சித்திரத்தைப்
பொறிக்க வேண்டும்.

அன்புள்ள,

குலோத்துங்கன்.

குனு : இதைப் படித்து முடித்துவிட்டு, ஜேயோ! இப்படி
ஒரு ஆகோ எனக்குத் தெரியாதே. இப்படி ஒரு
வேலையை எடுத்துக் கொண்டிருக்கின்றுயா தயா?

தயா : நான் என்ன கமிழன் ஏஜன்டா?

குனு : பிறகு, குலோத்துங்கன் யாரு?

தயா : அப்படி ஒரு ஆரை நம்பொ ஜீரிஷக்ஷன்வியே
இல்லே.

குனு : பின்னே இந்தக் கடிதம்?

தயா : மேல்கேட்.

குனு : ஒன்றுமே விளங்கக்கூடியே.

தயா : விளங்காது. வேலப்பர் உன்னை வெறுக்க வேண்டும்
என்பதற்கான ஏற்பாடு.

குனு : ஏன்?

தயா : இந்தக் கடிதத்தைப் பார்த்தால்தான் அவர் உன்
ணைத் திருமணம் செய்துகொள்ளும் என்னத்தைக்
கைவிடுவார்.

குனு : சொத்து?

தயா : மரியாதையாகக் கொடுக்கட்டும். இல்லையானால் வாங்கவேண்டிய இடத்தில் வாங்கிக் கொள்வோம்.

சுகுமு : நான் அவரைத் திருமணம் செய்துகொள்ளா விட்டால் எங்கப்பா ஆன்மா சாந்தியடையாதே?

தயா : எந்த மடையன் சொன்னான்? ஆன் பின்னொ நான் அவிர்ப்பாகம் கொடுக்க முடியும்னு சொல்லிப்பிருக்காங்களோ தவிரப் பெண்பின்னொக்கு அந்த உள்ளை யில்லையே?

சுகுமு : அந்த சாஸ்திரமும் தான் இப்போ அழுக்குக் கூடைக்குப் போவுதே?

தயா : ஆ! அதைத்தான் சொல்ல வந்தேன். நீ மறுத் தால் என்று எழுதி வைத்திருக்கின்றாரே தவிர வேலாப் பர் மறுத்தால் என்ன நில்லை என்பதை அந்தப் பத்திரத்தில் எழுதவில்லை.

சுகுமு : ஆமாம்.

தயா : அதற்காகத்தான் இந்தக் கடிதம். இதை அவர் பார்க்கும்படி செய். பாத்து விட்டால் நீ வேறு யாரையோ காதலீக்கிருப் போல் நினோத்துக் கொள்வார். பிறகு நீயே அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாலும், அவர் ஒப்புக்கொள்ள்மாட்டார். No other go தெரியுமா?

சுகுமு : Very Good. உன் முனை.

தயா : ஆட்டோமாடிக். சுகுமு! மற்றொன்று உனக்கு யாரிட மிருந்து எந்த வேலோயில், எந்தவிதமான உதவி கிடைத்தத்தும் சந்தேகப்படாதே தெரியுமா?

உண்
த்தைத்த

காட்சி 8

[வேலப்பர் படுக்கை அற்ற. இரவு. காகிதம் ஒன்று வந்து விழுகிறது. வேலப்பர் தூங்கி எழுங்கு தன் கட்டிலின் பக்கத் தில் விழுங்குகிடக்கும் தீப்பெட்டியை எடுக்கப் போகின்றார். பக்கத்தில்— பொய்க் காலல் கடிதம். படிக்கிறார்.]

வேல : குலோத்துங்கன் — கழுதை. என்னை வெறிநாய் என்று எழுதியிருக்கின்றன. நானு வெறிநாய்? ஏன்டா வேட்டைநாயே! யார் வெறிநாய் என்பதைக் காண்பிக்கின்றேன். அந்த மோகத்தினால்தான் இந்தக் கழுதை என்னை மறுத்ததோ? விபசாரி, உம். அமர நாதர் மகள் கெதி அம்பலம். வீதி வேலப்பரீடம் விளொயாடுகிறது.

[அது முடிந்ததும் ஒரு ஜன் கடிதத்தைக் கொண்டுவந்து கொடுத்தல்]

வேல : என்னுடா! என் வீடே போஸ்டாபீசா போச்சு.

[அதையும் படிக்கிறார்]

அன்புள்ள மாமா! வணக்கம்.

६

அன்று தாங்கள் என் சம்மதத்தைக் கேட்டபோது அறியாமையால் ஏதேதோ சொல்லிவிட்டேன். மன்னிக்கவேண்டும். நீண்ட தீர்க்காலோகனைக்குப் பிறகு உங்கள் முடிவுக்கே என்னை ஒப்படைத்து விட்டேன். இனி தாங்களே நான். நானே தாங்கள். இனி ‘நாம் இருவர்’ அல்ல. நாம் ஒருவர். அப்பாவின் ஆன்மா சாந்தியடையட்டும்.

அன்புள்ள,
குடும்பம்

வேலை : என்னடா இது பளாக்மார்க்கெட் வியாபாரமா யிருக்கு? குலோத்துங்கனுக்குக் காதலீ சுகுண, சுகுண வுக்குக் காதலன் நான். முக்கூட்டு ஒப்பந்தமா இருக்கு. பட்டா எம்பேரலெ, சார்பும் அவன் பண்றது. என்னடா இது ஒரே கந்தர்கோளமா இருக்கு.

கண்ண : சாருபடியுமில்லை. அறைபாற்றியுமில்லை, எவ்வாறு ஒரே கொள்ளப்படி.

வேலை : ஏய்! கண்ண. இது சுகுண கையெழுத்தா பாரு. ஒன்றே கைரேகையா? டேய், வினையகம்! உனக்குத் தெரிய மாடா?

வீனு : நான் அந்த ரேஸ்கூட் வெச்சதில்லெங்களே.

வேலை : இந்த ஸீட்டாலே எல்லாம் தற்குறி மயம். டேய் அவ பாட்டு டுஸ்தகம் ஒன்றை நம் அலமாரியிலே இருக்கு அதே கொண்டுவா.

[கொண்டுவேக்கு கொடுத்தவுடன் இரண்டையும்
ஒத்திட்டுப் பார்த்து]

அவள் கையெழுத்துதான். யாரோ ஒரு குலோத் துங்கனிடம் கள்ள நட்பு வைத்துக்கொண்டு ஏன் எனக்கு இப்படி எழுதியிருக்கிறான்? இவளை மனப்பதால் இருவகை நஷ்டம். ஒன்று, இவள் ஆசை நாயகன் காதல் மாருது. இரண்டாவது சொத்தையும் நாம் பறி கொடுத்துவிட வேண்டும். இவளைத் திரு மனம் செய்துகொள்ளாமல் விரட்டினால் சொத்தாவது மிசசமாகும்: அதுவும் சரி யில்லை. அப்படியே இவளை உயிரோடு விட்டு வைத்தால் காலிகளோடு சேர்ந்துகொண்டு

நம் தலையில் கல்கீப் போட்டாலும் போடு
வாள் ஓரேயடியாக...

[என்று கைதட்டுகிறுன். இரண்டு கொலையாளிகள்
வந்து சிற்கின்றனர். அவர்கள் காதில் ஏதோ
சொல்லுகிறார்கள்.]

[குடியானவன் மாறன் வீடு]

[மஸ்லிகா கர்ப்ப வேதானி]

[சரியாகத் தமிழ் தெரியாத சட்டைக்கார மருத்துவக்கி
யிடம்.]

குடியா: அம்மா, எங்க வீட்டிலே ஒரு அம்மா குளிக்காமே இருக்காங்கோ.

மருத்துவக்கி: குளிக்கலே எவ்வளோ நாலா?

குடியா: 10 மாதமா.

மருத்: ஒ! காட் (O God !) 10 மாசம் குளிக்கலே வெசாதி வராதெ என்றுபண்ணும். Every day குளிக்கோ ஜூம் தெரியுமா?

குடியா: அடை என்னடா வம்பு இது. தீனம் குளிக்கிறங்கோம்மா.

மரு: பின்னே என்ன வெசாதி?

குடி: கெர்ப்பம்.

மரு: நாட்டுப்புறத்து ஆனு பேருங் யாரும் Practise பண்ற தில்லே?

குடி: பெருங்காயமுமில்லை, அந்த டப்டியில்லை, அதெல் ஸாம் மலையேறப்போச்ச.

முரு : பீஸ் கட்டறே ?

குடு : இல்லிங்கோ, நான் பீஸா கட்டறதில்கூ. துண்டா தான் கட்டறது.

முரு : அடெ, Fool பணம் கட்டறே ?

குடு : அதுவா. அதுக்கா பீஸன்னு பேரு. துணிக்கும் பீஸ் பணத்துக்கும் பீஸ். சரி சிக்கிரமா வாங்கோ.

[மருத்துவச்சி சிங்காரித்துக் கொள்வது, அவன் அங்கே கர்ப்பவேதணைப்படுவது. குடியாளவன் அடிக்கடி மருத்துவச்சி விட்டுக்கு வந்து வந்து போவது நடந்துகொண்டிருக்கிறது.]

இவன் சிங்காரித்துக் கொண்டு வருவதற்குள் மல்லிகாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து விடுகிறது. நாட்டு வைத்தியம் பார்க்கப்படுகிறது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் வந்து குழந்துகொள்ளுகிறார்கள்.]

காட்சி 8

ரோடு

[கருணாகரர் போய்க்கொண்டிருக்கிறார். எதிரில் இரண்டு பேர்-மன்மாகாத மல்லிகாவுக்கு மாறன் வீட்டில் குழந்தை பிறந்ததைப் பற்றிப் பேசிக் கொண்டு போகின்றார்கள். இதை ஓட்டுக்கேட்டுக் கொண்டே அவர்களைப் பின் தொடர்ந்து எல்லா விபரமும் தொங்குது கொள்கிறேன்.

பிறகு ஒரு நாலைந்து பேரை அழைத்துக் கொண்டு மாறன் வீடு கோக்கி வூடுவேண்டும்.

இவர்களை எதிர்க்க அந்த ஜாரே ஒன்றூய்ச் செருகிறது.]

குனு: டேய் மாரு ! என்ன தொரியம் உனக்கு ?

மாறன்: இதுக்கு என்ன தொரியம் வேண்டியிருக்கு ?

குனு: என் மகன்.

மாறன்: உடன் மகளா அது. வெளியே சொல்ல வேட்கபா யில்லை? எங்கையாவது தூக்கு போட்டுகிட்டு சாவறதெ விட்டுக்கொட்டாத்தைச் சேர்த்துக்கிட்டு வந்துட்டியே. பழைய கவனமா ?

கிராமத்தான்: 1. ஆழம், அங்கே வெப்ப ரைட் போட்டா ஸில்லே, இங்கேயும் அதை போட்டுப் பார்க்கலாம்னு நெல்க்கிறுரு.

கிராமத்தான்: 2. இப்போ உன் குப்பாக்கிபிளோ செட்டா யில்லை தம்பி. பட்டணத்தான் கிராமத்தானே ஏடாத் தின் காலமெல்லாம் எமலோகம் போயிடிச்சி.

கீழவர்: ஏம்பா, கருணகரா ! உம்மகளை வெளியே வராமே காப்பாத்திரிருந்தா, இப்படி மாண்புகெட்டு நீக்க வேண்டியதில்லையே ?

கிரா: 1. குரப்புவி சுப்பராஜ் மகன்.

மாறன்: நல்லா சொன்னேடா?

கிரா: 2. ஏன்னே.

மாறன்: யாருக்கு பிரம் இல்லையோ அவங்களையே பாத்து சொன்னே பாரு.

[உம். எல்லோரும் காக்குவரூகள்.]

கீழவர்: போ, போ. உம்மகளே கூப்பிட்டுக் கிட்டுச் சந்ததி பில்லாமே போய்ச் சேரு.

[கருணாகரன், அவனுடைய அடியாட்கள் வெட்கத் தோடு தலைகுளிந்து விடு திரும்புகிறார்கள். அவர்கள் போனவுடன், மல்லிகா மெல்லிய குரலீல அன்னை! என்னுலே ஏனன்னை உங்களுக்குக் கஷ்டம். நான் இப்போது போற்றனன்னை]

மாறன்: நீ சும்மாயிரம்மா. இன்னும் 10 நாள் இருந்துட்டுப்போ. பச்செ ஒட்டம்பு. மறுபழியும் வந்தானாலு அவன் எலும்பை முறிச்சுட மாட்டேன்?

மாலி: வேண்டாண்ணு.

மாறன்: ஒ! ஒங்கப்பாவா? மறந்துட்டேன்.

மாலி: அவருக்கு ஒன்னும் தொந்தரவு கொடுக்காதிங்க அன்னை.

மாறன்: இல்லெம்மா, இல்லெ. நீ ஒன்னும் கவகீப்ப படாதே.

காட்சி 9

கொலைக்களம்

[சுகுணாவக் கண்களையும் கையையும் கட்டிய கோலத்தோடு ஒரு சாக்குப்பையில் இருந்து கட்டவீழ்த்து விடுகிறார்கள்]

குனு: [சுற்று முற்றும் டார்க்கிறார்கள்.] நான் எங்கே இருக்கிறேன்?

காலி: இருக்கின்ற இடத்தில்.

குனு : நீங்கள் யார் ?

கொலை : பார்க்கும்போதே தெரியவில்லையா ?

குனு : கையில் வாளோடு இருந்கும்போதே ஏதோ புண் ணிய கைங்கர்யத்தைச் செய்யப்போகின் றிர்கள் என்று தெரிகிறது.

கொலை : கொலையாளிகள்.

குனு : கொலைத்தொழில்தான் உங்கள் டீவனாமா ?

கொலை : அருமையான தொழில் !

குனு : வேறு ஏதாவது வேலையைத் தேடி ஜீவீக்கக் கூடாதா ?

கொலை : வேறு வேலையில் இவ்வளவு வருமானம் கிடைக்கா தம்மா. இதுவானால் ஒரே கொலை செய்தால் போதும். எங்கள் வாழ்நாளே முழுந்துவிடும்.

குனு : அப்படி செய்யும்படி உங்களை ஏவியவர்கள் யார் ?

கொலை : சொல்லமாட்டோம்.

குனு : ஏனென்றால், தெரிந்துகொண்டோமென்ற சந் தோஷத்தோடு சாகலாமே என்றுதான்.

கொலை : டேய் வீரா ! சொல்லாதேடா, இவ்வா எங்கே யாவது சொல்லிட்டா ?

குனு : அப்போ என்னிக் கொல்லப்போவதில்லையா ?

விரண் : அடைடே, கட்டாயமா.

குனு : என்னித்தான் கொன்றுவிடப் போகின்றிர்களே. நான் எப்படிச் சொல்லமுடியும் ?

வீரன் : அதுவும் சரிதாண்டா. வேலப்பர், அம்மா.

குனு : என்ன, வேலப்பரா? அந்தச் சண்டாளக் கிழவனு இந்தச் சதி செய்யச் சொன்னான்? மைத்துனர் மகள் என்ற இரக்கமே இல்லையா? என் தந்தை தயீன் சொத்தை அபகரி க்க என்னையே கொன்று விடத் துணிந்துவிட்டானு? பல்லாயிர மக்களைப் பறித்திக்கவிட்டபாடும் பணமே! முட்டாள்களிடத்திலும் முரடர்களிடத்திலும் சரண்புகுந்து, அவர்கள் குற்றேவலை, கொலையை, வஞ்சகத்தைச் செய்யத் துணிந்துவிட்டாய். வெள்ளம் பள்ளத்தை தோக்கி ஒடுவதைப்போலவே, பணம் பணக்காரரை தோக்கி ஒடுகிறது. வேலப்பரை இதுவரையிலும் வெறும் லோபி, என்று மாத்திரம் நினைத்திருந்தேன். இன்று கொலை காரனுகவும் மாறிவிட்டார். வேலப்பரே! கெடுவதை கண்ணுக்குத் தோன்றுத்தையா? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை மறந்துவிடாதீர். என்னைக் கொல்ல அவர் உங்களுக்குக் கொடுத்த தொகை

வீரன் : பத்தாயிரம்.

குனு : பத்தாயிரம்:—டாதிச் சுருட்டைக் குடிக்கும் பரம லோபி வேலப்பன் என்னைக் கொல்ல கொடுத்த தொகை பத்தாயிரம். 50 லட்சத்தை மோசடி செய்ய அவன் உங்களுக்கு அளித்த தொகை பத்தாயிரம்-திக்கற்ற என் உயிரின் விகை பத்தாயிரம். ... சவிர்க்க மில்லாமல் என்னைக் கொலைசெய்ய ஒப்புக்கொண்ட உங்கள் மனோதிடத்திற்குப் பரிசு பத்தாயிரம். நீதியை நேர்வழி செல்ல ஒட்டாமல் தடுக்க, அவன் ஏவிவிட்ட அநீதிக்கு அவன் தந்த மதிப்பு பத்தாயிரம். எனது தந்தையின் சொத்தைக் கொள்ளொயிடிக்க என்னைக் கொன்று, என் கல்லறை ரான் அவன் வைக்கப்போன்று....

காணிக்கை பத்தாயிரம். ஊரார் சொத்துக்கு உரிமை கொண்டாட உங்களுக்குத் தர மன மார ஒப்புக் கொண்ட தொகை பத்தாயிரம். நான் பதினையாயிரம் கொடுத்தால்?

வீரன் : வேவப்பறரபே கொன்றுவிடுவோம்.

சுகுமா : பணமெழும் சட்டிக்கு இரண்டு முனைகள்.

வீரன் : அம்மா. எதை யெல்லாம் பேசிகிட்டிருக்க இப்பொ நேரயில்கீழமெம்மா. ஏதாவது உனக்கு இஷ்டமானதைச் சொல்லிக்கொள்.

சுகுமா : அந்த அளவுக்காவது தயவு செய்தீர்களே! அதுயே போதும், ஏழைக்கேதப்பா தேவதை, அனுதைக்கேதப்பா ஆண்டவன்.

[என்ற சுகுமா சொல்லி முடிவுதற்குள் மறைவில் மாறு வேடத்திலிருந்த குலசேகரன் கொலையாளி களின் காலில் சுட்டு விடுகின்றன]

சுகுமா : இந்த ஆபத்தான நேரத்தில் என்னைக் காப்பாற்றிய தாங்கள் யார்?

காட்சி 10

போடு

குலசேகரன் : காலடி வரும், பதில் சொல்கின்றேன். மதியை விடதே - விதி உன்னை பயங்காட்டும் விழக்கிரும்.

இந்தா இந்த விலாசத்தில் கொஞ்சநாள்வரை யிலும் தலைமறைவாயிரு. உன்னை யாரும் கண்டு கொள்ளக் கூடாது.

குடியானவன் மாறன் வீட்டிலிருந்து குழந்தையோடு வெளியே புறப்பட்ட மல்லிகா - பக்கத்தழுருக் குப்போகிறார்கள். அந்தழுரில் பிழைப்பில்லாமல் தவிக்கும் தாசி சாரதா என்பவன் கண்ணில் படுகிறார்கள். மல்லிகாவை வைத்து மைசார்களை வரவழைத்து அதன்மூலம் பிழைக்கலாமோ மாயவலையை விசி மல்லிகாவைத் தன் வீட்டுக்கழைத்துச் செல்கிறார்கள்.

சுரதா: யாரம்மா நீ, எங்கே போசிரும்? யாரையாவது பார்க்கவேண்டுமா?

மல்லிகா: நான் யானரயும் பார்க்க வேண்டியதில்கூ.

சுர: பிறகு எங்கேதனியாகப் போய்க்கொண்டிருக்கின்றாயா?

மல்: நான் ஓர் அனுதை.

சுர: உம், நீ ஆப்படிச் சொல்லவாமா? உலகத்தில் மனி தர்களே இல்லாமல் போனால்தானே ஒருவர் அனுதையாக முடியும்.

மல்: நான் யானரயும் எதிர்பார்க்கவில்கூ. சாவு ஒரு நையே எதிர்பார்க்கின்றேன்.

சுர: நீ அந்த முடிவுக்கு வரலாம். ஆனால் உன் குழந்தையின் முகத்தைப்பார்க்க வேண்டாமா?

மல்: அதற்காக நான் கவலைப்பட்டு என்ன் பயன்?

சுர: நான் கவலைப்படுகிறேன். அது வளரும் வரையிலா வது நீ கழிடப்பட்டுத்தானே தீர்வேண்டும், அதை அனுதையாக விடலாமா? அதுவும் ஆண் குழந்தை.

மல்: இவ்வளவு பரோபகாரமாகப் பேசுகிறவர்களீல் உலாய்த்தானம்மா முதலில் பார்த்தேன். நீ யாரம்மா?

சுரி : நான் இந்த ஓர்தான். பிரபல வியாபாரியின் மணைவி, அவர் இறந்துவிட்டார். எனக்குக் குழந்தையுமில்லை குட்டியுமில்லை. நான் தனியாகத்தான் இருக்கின்றேன். சாப்பாட்டுக்குக் குறைவில்லை. ஏதோ அரைவயத்துக்க் கஞ்சிக்கு வைக்கு விட்டுத்தான் பேர்னுள். பணம் இருந்து எச்சாம்மா பட்டு? ஐனாட இருக்கவேண்டாமா? நீ என் விட்டுக்கு வந்தா கூடா இருக்கலாம்.

[மல்லிகா மெங்குகின்றார்.]

சுரி : ஏன் மயங்குகின்றும்? - கரும்பு தின்னக்கவீயா வேண்டும்? உன் இஷ்டம் இருக்கிற வரையிலும் இருக்காம், இல்லே, போயிடலாம்.

[மல்லிகாவைப் பக்குவமாக விட்டுக்கழைத்துக்கொண்டு போய்விடுகிறார்.]

காட்சி 11

தாசி காரநா வீடு

மல்லிகா கூடத்தைச் சுற்றிப் பார்க்கின்றார். அங்கே மாட்டப்பட்டிருக்கும் படங்களைப்பார்த்தத் தாசி விடாக இருக்குமோ என்று சங்தேகப்படுகிறார்.

தாசி, குழந்தையை வாண்பாக வளர்ப்பதைப் போலப் பாவளை செய்கிறார்.

மல்லிகாவை மிக அழகாகச் சிங்காரித்து வைக்கிறார். அன்றிரவு தன் கணவன் இந்த நாளாகையால் அவன் படத்துக்குப் பூஜைபோட்டு மல்லிகாவைப் பாடும்படி சொல்கிறார். மல்லிகாவும் இவன் அன்பைப்பாராட்டி ஒரு பாட்டு பாட ஆரம்பித்துப் பாடிக்கொண்டே இருக்கும்போது

குழந்தையை எடுத்துக்கொண்டு சாரதா வெளியே
வந்து — வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டுக்
கொள்ளுகின்றன.

மல்லிகா இதைக் கவனிக்காமலே பாடிக்கொண்டிருக்
கின்றன.

திவைமறைவிலிருந்த மைனர் வைரமாணிக்கம்
வெளியே வந்து மல்லிகாவின் புறமாக ஏற்
கின்றன.

மல்லிகா பாட்டு முடிந்தவுடன் எழுந்து சிற்கிறுன்.]

வைரமாணிக்கம் : என்ன நேர்த்தி ! நிறுத்திவிட்டாயே ? இன்
னும் பாடு.

[மல்லிகா திடுக்கிட்டுத் திரும்பி பாட்டிருள், வைர
மாணிக்கம் சிற்கிறுன்]

மல்லிகா : நீ யார் ?

வைர : ரொம்பொ அநாகரிகமான கேள்வி. வண்டைப்
பார்த்த நறுமலர் நீ யார் ? என்று கேட்கும், வானம்
முகிலைப் பார்த்து வராதே என்று சொல்லும். வண்ணத்
தாமரையைப் பார்த்துச் சூரியன் மலராதே எனக் கூறும்
என்றால் மண்டலமே சிரிக்குமே.

மல்லிகி : போதும். அபாயம். நெருங்காதே ! என்ற அறிவிப்
பைக் கண்ட பின்பும் மின்சாரக் கம்பிகளைத் தொட்ட
டால் ?

வைர : இறந்துவிடுவோம்

மல்லிகி : அது தெரிந்தும் ?

வரு: ஆம். உன்னைத் தொட்டபின் தான் இறப்பதானால் அதைவிட வேறு சுகம் ஏது?

[அதற்குள், அவன் போட்டுக்கொண்டிருக்கும் மோதி ரத்தை உற்றுப் பார்க்கிறுள்]

வரு: என, என் மோதிரத்தை உற்றுப்பார்க்கிறும்? வேண்டு கேள்று கேளோன். வைர மோதிரப், விலீ இரண்டா ராம். ஒடு காதுவின் காஸ்கீக்கைட்டாக இருக்கட்டும்.

[மல்லி டா முகமலர்ச்சியோடு வாங்குகின்றன். வாங்கிய வுடன் வாயில் போட்டுக் கடிக்கின்றுள்]

வரு: ஆயோ! அதை மெல்லாதே. வைரம் — செத்துப் போவாய். மெல்லாதே. மெல்லாதே. கொலை, கொலை.

[இந்தச் சப்தத்தைக் கேட்டு உள்ளே என்ன நடக்க விருது என்பதை ஜூன்ஸல் வழியாகப் பார்க்கிறுள் சாரதா.

வைர மோதிரத்தை பேஸ்டுகிறுள். சிசையம் இறந்து விடுவான் என்று வைரமாணிக்கபூம் தாசியும் நினைக்கவின்றார்கள்.

செத்துவிடுவாய், மெல்லாதே என்று அவன் சொல்லி யதைக் கேட்டு மல்லிகா கிழே சாக்கிறுள்.

இந்தக் கொலையில் இருந்து தப்பிக்க வைரமாணிக்கமும் வெளியில் ஓடுகிறுன். கதவு வெளிப்பக்கம் முடியிருப்பதால் தட்டுகிறுன்.

அதற்குள் சாரதா இவனிடத்திலுள்ள மற்ற நகை கணையும் பணத்தையும் பறிக்கவேண்டுமென்று, இவணைப் பயங்காட்ட, போலீஸ், போலீஸ் என் ஈகத்துகிறுள்.]

வய: சாரதா! உன்னென கும்பிடதேன்: என்னைக் கட்டிக் கொடுக்காதே. உனக்கு என்னுவேலூமோ கேள்! கொடுக்கிறேன்!

சாரத: உன் நகைகளை எல்லாம் கடிட்டு. பண்ணிக்க எடு இந்தா, இதில் ஒரு கைபெழுத்து போடு.

[என்று அவன் நகைகளைக் கடிட்டிக்கொண்டு பத்தா யிரத்துக்கு ஒரு ரசீது வாங்கிக்கொண்டு அவனை வெளியே விடுகிறுள். ஒடிசிடுகிறுன்.

சாரதாவும், இவன் இறந்துவிட்டான் என்று கருதி, குழந்தையைத் தோட்டத்திலேயே விட்டுவிட்டு வெளியே ஓடிவிடுகிறுன்.

இவர்கள் இருவரும் போவபிறகு மெதுவாக மல்லிகா தலையைத் தூக்கிப் பார்க்கிறார்கள். பாரும் இல்லை. வெளியே வந்து தோட்டத்தின் பூஞ்செடிக்கருகில் வளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை எடுத் துக்கொண்டு வெளியே போய்விடுகிறார்கள்.

மல்லிகா குடியானவன் வீட்டில் இருப்பதாகத் தோரிக் குலசேகரன், குடியானவ மாறப்பன் வீட்டுக்கு வந்து விசாரித்துவிட்டு, அங்கு காணு மல் பல தெருக்கள் வழியாகத் தேரடிக்கொண்டு வருகிறார்கள்.

கடைசியில் கண்டுபிடித்துவிடுவான் என்ற குழந்தையில் ஒரே தெருவில் இரண்டுபேரும் எதிரெதி ராக வருகின்றனர்.

ஆனால் குலசேகரன் ரசிகனுகையால், அந்தத் தெருவில் நடந்துகொண்டிருந்த ஒரு பாடகன் கச்சேரி யில் லயிரீரா ஸ்த்ரீடுகிடுகிறார். அதே நேரத்தில் மல்லிகா அந்தக் கூட்டத்தைக் கடக்கு ரே, ரு

வீடுகிறுன். இருவரும் சந்திக்க முடியாமல் போய் வீடுகிறது.

தாகவிடாய் அதிகரித்த மல்லிகா ஒரு குளத்துக்குப் போய், மன்படிந்த தன் குழங்கையைக் குளிப்பாட்டித், தானும் தண்ணீர் குடுக்கும் நேரத்தில், தாசி வீட்டில் இருந்து ஓடெடாடி வந்த மைனர் வைரமானாக்கம் எதிர்க்கரையிலிருந்து இவளைப் பார்த்துவிட்ட இங்கே வருகின்றன.

மல்லிகாதான்-சந்தேகமில்லை. எப்படிப் பிழைத்தான்-வைர மோதிரமல்ல. தன்கூ அரு. ராம. அருணு சலம் அண்டு கம்பெனி வைர மோதிரமென்று ஏமாற்றி வீட்டார்கள். போய் அவளை ஒருக்க பார்க்கவேண்டும். பூனல், அதற்குள், தாசிசாரதா வீட்டில் தான் அடைந்த நஷ்டத்துக்கு ஈடாக, இவள் அணிந்திருக்கும் நகைகளைப் பறிக்க வேண்டுமென்ற திட்டம் போட்டு இவளிடம் நெருங்குகின்றன.]

[இவளைப் பார்த்துவிட்ட மல்லிகா.]

மல்லி: மறுபடியுமா இங்கே வந்தாய்? மனிதனு நீ?

வைர: கோபித்துக் கொள்ளாதே. எங்கே போகிறோய்? முன்போல் வழிதவறிப் போகப்போகின்றாய் என்று சொல்லவந்தேன்.

மல்லி: எனக்கு வழி தெரியும். நீ வழிதவறிப்போய் விடாதே.

வைர: எங்கே புறப்பட்டாய்?

மல்லி: உலகத்தோடு எனக்கு இனி ஒரு வேலையும் இல்லை, சன்னியாசியாகப் போகப்போகின்றேன்.

[குலங்கச் சிரிக்கின்றுள்]

மல்லி : என் பிழைப்பு உனக்கும் சிரிப்பாயிருக்கிறதோ?

வர : உன் பிழைப்பு சிரிப்பாயில்லே? உன் வெராக்கியெந்தான் சிரிப்பாயிருக்கிறது.

மல்லி : ஏன்?

வர : புனை பரஸீ வெறுத்தமாதிரி, ட் வாழ்க்கையைப் பெறுத்துவிட்டாயே என்பதற்காக.

மல்லி : வாழ்க்கை என்றால் என்ன என்று எனக்குத் தெரியும்.

வர : உம், உம். கொழுந்தையெய பார்க்கிறப்பொவே தெரியல்லையா? சன்னியாசினியாகவா போகப்போகிறுய்?

மல்லி : ஆமாம்.

வர : நம்பமுடியவில்லை.

மல்லி : உன்னைப்போல ஒதாரியா நான்?

வர : கோபித்துக் கொள்ளாதே. சன்னியாசினியாகப் போகின்றவர்கள் யாரும் இப்படி நகைகளையும் போட்டுக்கொண்டு போகமாட்டார்கள். அதனால் சொன்னேன் வேடுமேற்றுமில்லை.

மல்லி : அதுவும் உண்மைதான். என் பகைவனுயிருந்தும் நல்ல நேரத்தில் நல்ல யோசனையைச் சொல்லியிருக்கின்றுய். இந்தா எடுத்துக்கொள். என் வாழ்வே மடிந்துவிட்டது. இதனால் எனக்கென்ன ஆகவேன் டியது.

[நகைகளைக் கழற்றி எறிந்துவிட்டு தலையில் வைத்துக் கொண்டிருக்கும் புவையும் தாக்கிக் கீழே போடுகிறுள்.

வைரமாணிக்கம் வெகு ஆசையோடு நகைகளை எடுத் துப் பார்க்கின்றன. எல்லாம் கிட்டு நகைகள். பூவையாகிலும் வாசனை பார்க்கலாம் என்ற மேந்து பார்க்கின்றன. அதுவும் காகிதப்பு. முற்றிலும்ஏயாற்றம் முதலில் தன்னை ஏமாற்றிய எழுராப்புக் கடைக்கு ஒடுக்கிறார்கள் ஆத்திரத்தோடு.]

காட்சி 12

எழுராப்புக்கடை

[கடையைத் திறக்கு அணைவரும் உட்கார்க்குதொண்டு கிட்டுக்கின்றனர். இரண்டொருவர் வீயாபாரம் செய்துகொண்டிருக்கின்றனர்.]

வைரமாணிக்கம் : ஏஃ ! முதலாளி ! மரியாதையா கடையை ஓடு : இல்லேஞ்னு வந்தது ஆபக்டி.

முதலாளி : ஏம்பா, மாராவது தலைவருக்கோ செத்துட்டாக்களா ?

வைர : தலைவரும் சாகலே, வாலரும் சாகலே.

முத : பிரைனெ எதுக்கையா கடையை பிடச்சொல்லே ?

வைர : உன் யேர்க்கியதைக்கு.

முத : சும்மா ஒளிருதே. விஷயத்தெ சொல்லு. ஒண்ணும் சொல்லாமே இப்படி கலவரம் பண்ணானுபோன்கலே புதிச்சிக் குடுத்துவேன். தெரியுமா?

வைர : வைரமோதிரம்னு இமிடேஷன் மோதிரம் குடுத்து ஏமாத்திட்டே பயடா, மோசக்காரா ?

முத : பார்ரா குடுத்தா ? எங்கடா அந்த மோதிரம் ?

வைர : கோதிரபீ ?

முத: ஆமாண்டா, உன்னமயாயிருந்தா, மோதிரம் பில்லு இதையெல்லாம் கொடுத்துடு. பணத்தை தலையெ சுத்திப்போட்டிறன். பொறிக்கிட்டுபோ. இதுக்கு மேலே ஏதாவது செய்தெ அவ்வளவுதான், கட்டம் போட்ட சொக்கா போட்டுகிட்டுக் கம்பி என்னப் போவே தெரியுமா?

வரை: இரு அதையெல்லாம் ஓகாண்டுவந்து உன்னே ஒரு ஈகப் பாக்கறேன்.

முத: போடா, போ. பாக்கரானும், எத்தனை பேரே பாக்கறத்துக்கு இங்கே ஒக்காந்திருக்கேன்?

[மல்லிகா ஒரு மகடையில் ஒரு இட்டி வாங்கிப் பையனுக்குக் கொடுக்கப் போகிறுன்.

அதைப் பிச்சைக்காரன் ஒருவன் கேட்கின்றான். தாய் போட மறுக்கிறான்.

பையனே அதில் பாதியைப் புட்டுப் பிச்சைக்காரனுக்குப் போடுகிறான்.

பிச்சைக்காரன் கையில் இருக்கும் அந்தப்பாதி இட்டியைப் பருந்து அடித்துக்கொண்டு போய் விடுகிறது.

தலைமேல் பார்க்கிறான். கும்பலாகப் பருந்துகள் பறங்த வண்ணம் உன்னன.]

பிச்சை: இப்படியும் ஒரு குப்பல் இங்கே உண்டா?

ஶ்ரீ: இந்தக் கும்பல் எங்கேயும் இருக்கும். எப்பவும் தலைமேல் என்ன இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டுதான் வேலை செய்யவேண்டும்.

[பிச்சைக்காரன் போய்விடுகிறான். மல்லிகா குழங்கையை அழைத்துக்கொண்டு மேலூம் நடஞ்சு ஒரு வாட்டிடை கரையில் வைத்து]

கண்ணே ! பாலகர்கள் பாலில்லாமல் வருந்தும் நாட்டில் பாலாபிழேகம் எவ்வளவுடா ? என்போன்ற தாய்மார்களிடம் சிக்கிச்சையியும் குழந்தைகள் எவ்வளவு ? மகனே ! உன்னிடம் என் பரிதாப நிகையைச்சொல்வதால் மட்டும் உன் பசியடங்கினிடப் போகின்றதா ? உலகில் எங்கும் தோன்றுத அளவு வள்ளல்கள் நம் நாட்டில்தான் தோன்றினார்கள். அவர்கள் வழிவந்தவர்கள் யாராகிலும் குழந்தைகளுக்குப் பால் பண்ணை வகுக்கப்படாதா ? செல்வமே ! சிரங்ட தனவந்தர் வீட்டில்தான் பிறந்தேன். ஸ்ரீயற்றக என்னைச் செய்த சதியால் நீ பிறந்தாய். உன்னையும் பசியெனும் கொடிய நோய் பழிதீர்த்துக்கொள்ளுவானால், எனக்கிருக்கும் ஆறுதல் என்ற ஒரே விளக்கு அண்ந்தமாதிரிதான். தந்தையால் நிராகரிக்கப்பட்டு அனுதைகளாய்த் திரிகிறேயும். நாய்க்காகிலும் ஊர் எச்சில் சொந்தமடா. அதுவும் நம்மால் முடியாதடா கண்ணே ! யாழிக்கை வசதியற்று வலிமைக் குன்றிக் கருத்தறிந்த தாய்பார்கள் என்ற குழந்தைகளின் கெதி இதுவானால், ஈவிரக்க பில்லா வலயகமே ! நீயே குற்றவாளி. பெண்களைப் பெருதே. தவறிப்பிறந்தாலும் தலைக்கவிடாதே.

[இதை யேல்லாம் கேட்டுக்கொண்டே பின்னால் நீங்ற மார்த்தாண்டன்.]

மரி : விடமாட்டேன். வனதேவனதயே ! வருந்தவாமா ? ஏதாவது சிழுங்கட்டை வருந்தினாலும் அர்த்தமிருக்கிறது. மகுடமுடி மன்னர்களையேல்லாம் செழியின் கொடிபோல் வகையவகுக்கும் வனிதாமணி ! உன் அழகைக்கண்டு இவ்வெய்கமே தலைகுளியவேண்டும். முத்துக்களின் உயர்வை நத்தையறியாததைப்போல, மாணிக்கத்தின் மேன்மையை அரவும் அறியாததைப் போல, நீ உன் அழகை அறியாமலிருக்கின்றாய். இதோ என் இளமை என்ற கண்ணாடியிங் பார்.

மலி : இது என்னடா புதுப்புரட்சி, ஆண்டவா ?

மார்: ஆனுக்குப் பெண் தேவையில்கூயென்று அந்த ஆண்டவன்தான் சொல்லட்டுமே?

யல்வி: சண்டாளா!

மார்: சாக்கடையில் இருக்கும் உன்னை இன்பசாகரத்துக் கழைக்கின்றேனே, இதுவா சண்டாளத்தனம்?

யல்வி: திருட்டுத்தனமாக—

மார்: எது திருட்டுத்தனம்? மலரின் தேஜை வண்டு சுலைப் பது திருடா? மாதர்கள் வணப்பை ஆடவர் சுகிப்பது திருடா? பசுத்தவன் புசிப்பது திருடா? பார்வையுள்ள வன் பார்ப்பது திருடா? இது காதல் வியாபாரம் கண்ணே! நம்மிருவருக்கும் நஷ்டமில்கூ. கடைசியாகச் சொல்கின்றேன் கேள். ஒன்று, நீ மானத்தைப் பறிகொடுக்க வேண்டும். அவ்வது மகனைப் பணியாக்க வேண்டும். ஏது உனக்குத் தேவை? மானமா? மகனு?

யல்வி: அட பாவி! என் மானத்தைக் கொடுக்க மறுத்தால் என் மகனைத் தரவேண்டுமா? உன் காதல் பக்குக்கு என் மகன் பணியா?

மார்: பெண்ணே! நான் கேட்பது பலியா? இல்லை, இல்லை. அவ்வளவு கொடிய துரோகத்துக்கு ஆளாகமாட்டேன். உன் இதழின் கொவில்வக்கனி, மனக்கனி வோடு ஓர் அணைப்பு. முகம் சளிக்காமல் ஓர் முத்தம், அந்தச் சுகத்தை ஏற்கெனவே பார்த்த நீ அதை மறக்காமல் இருக்கப் பள்ளியறையில் ஓர் நாள் ஒத்திகை. இவ்வளவுதான் எனக்குத்தேவை.

யல்வி: அவைகளில் ஒன்றையாவது நீ காணமுடியாது. வேண்டுயிர்யுப்ப, தூறந்த என் மகன், உயிர்போன என் டடல் இந்த இரண்டை வேண்டுமானால் ந்காணலாம்.

மரி : காண்பதென்ன ? இந்தா இவணக் கடைசி முறையாகப் பார்த்துவிடு.

[என்று குழந்தை கணிக்கண்ணனைத் தூக்கி மல்லிகா வகுக்குக் காட்டிவிட்டு ஓடுகிறான். மல்லிகா, எழுங்கு அவன் பின்னால் ஒடிக்கொண்டே]

ஆ ! துரோவி கு வசேகரா !! ஏன்னுவர்வாவா இவ்வளவு துன்பம். தீ இட்டத சதியே என் முடிவு மாதர்களிடம் இயற்கையாகக் காட்டவேண்டிய பச்சாதாபத்தை இந்தப் பாவி மறந்தேபோய்விட்டான். இளகிய மனமில்லாத இரும்பு நெஞ்சன். இருதயமே திலாத சனன். சகோதனி களோடு பிறக்காத சண்டாளன்.

[குலசேகரன் என்ற பெயரைக் கேட்ட மார்த்தான் டன் திடுக்கிட்டு கு முங்கையை வாய்க்காலீஸ் போடாமல் சிறுத்திக்கொண்டு]

மரி : அம்மா ! நீ யார் ?

மல்லி : நான் ஒரு அனுதை.

மரி : பெயர் ?

மல்லி : மல்லிகா.

மரி : ஊர் ?

மல்லி : பேராஜரணி.

[மல்லிகா என்னமோ சொல்ல வாயெடுக்கும்போது]

மரி : போதும். குலசேகரனுல் துரோகம் செய்யப்பட்டுத் தந்தையால் வெளியேற்றப்பட்டாயல்லவா ?

மல்லி : ஆம்.

மார் : கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர நேரில் கண்ட தில்ஸீ. ஏதோ இளமையின் கொடுமையால் தவறான உணர்ச்சிகளைக் காட்டிவிட்டேன். மன்னிக்க வேண்டும். எங்கே புறப்பட்டாயம்மா? என்ன உன் எதிர்காலம்?

மல்லி : என் வருங்காலமா? போக்காலந்தான். இதுகண்ட காடு. யிகப் பயங்கரமான பாஸிவனம். முட்செழிகள் நிறைந்த புதர். பசி, தாகம், பட்டினி இவைகளே என் தோழர்கள். வறுமை எனக்கு வழிகாட்டி. பெண் கள் சமூகத்தை பழித்தின்கூ வந்த ஆண் சமூகமே! நீங்கள் நிம்மதியாக நீடுழி காலம் வாழுங்கள். இனி யாகிலும் தாய்க் குலத்தைப் பழிக்காதிருங்கள்.

மார் : அம்மா! நீ எதற்கும் கவலைப்படாதே. உன் வாழில் இருந்த கஷ்டம் இன்றேயே ஒழிந்துகொண்டு நினைத்துக்கொள்.

மல்லி : மறுபடியும் துரோக சிந்தனையா?

மார் : இல்லையம்மா. எந்தக் குலசேகரனுல் நீ வஞ்சிக்கப் பட்டாயோ, எந்தத் துரோசியால் உன் வாழ்வு சிதைக்கப்பட்டதோ, எவ்வளவுடைய மடத்தனம் உன்னையும், உன் மகணையும் காட்டில் அனுதையாகத் திரியச் செய்ததோ, அந்தக் கொடுமையின் பிறப்பிடமாகிய துரோசி குலசேகரணை உன் காலதியில் விழுச் செய்கிறேன்.

மல்லி : அது உன்னால் முடியாத காரியம்.

மார் : மல்லிகா! இவன் மார்த்தாண்டன். நினைவிருக்கட்டும். ஆனால் கொஞ்சநாள் வரையிலும் நான் சொல்வதுதக் கேட்டு நடைபடித் தா. அத்தா தெள்கின்றதே, அது ஓர் அனுஸ்த விடுதி. இந்தக் கடிதங்களைக் கொண்டுபோய்க் கொடுத்துப் பையன் கொஞ்சம்

காவியவனுக்கீரு வரையில் கொடுசம் கஸ்டங்களைச் சுத்திக்கொண்டிரு பிறகு நடப்பதைப் பார். வரு கூறின். என் அறியாமையால் செய்த பிழையை மன்றித்தென் என்று ஒரு வார்த்தை சேரல். என் மனம் ஏற்றுவில் கூடாடப்பட்டும்.

கலைக்கணவன் : மாமா!

மாத்தி : காலைக்கணவன் மாமா என்னமா?

மல்லி : காலைக்கணவன்.

மார்த் : காலைக்கணவனு ! என்னடா தமிழி வேனும் ?

கலை : நாம்பக்குட்டி.

மாத்தி : புகைக்குட்டி வேண்டுமா என்னும் கொண்டுவருகிறேன். கூறினாயோக.

காட்சி 13

[அனுதை விடுதி]

[கீ. பிள்ளைகள் வஜோயாடிக்கொண்டிருக்கின்றனர். மல்லியிடத்திற்கு.

எல்லாரும் ஒரு ஏராலுக்குள் வந்து நாட்டுப்பண் பாடு கிட்டுறனர்.

முடிந்ததும்...அனுதை விடுதியின் தலைவரை மல்லிகா சந்தித்து மார்த்தாண்டன் கொடுத்த கடிதத்தைக் கொடுக்கிறார்கள்.]

வி. த. : அம்மா ! நீ யார் ?

மல்லி : நான் ஓர் தீக்கற்றவள்.

வி. த. : இந்தப் பையன் ?

மல்வி : அவனும் அப்படியே.

வி. த. : நீங்கள் அனுதைகளாகக் காரணம் ?

மல்வி : ஆதரிப்பாரில்லாததால்.

வி. த. : பொய். உன் கழுத்தில் தாவு ?

மல்வி : அது இருந்தும் இல்லாததே.

வி. த. : உன் கணவன் சமிபுர்கிள்ரான் இறந்துவிட்டாரா? இன்னும் கருமாதியாகவில்கூடியா? அதற்குள் வெளியே வந்துவிட்டாயே, வரலாமா?

மல்வி : அப்படியும் இல்கூ.

வி. த. : பிறகு என்னதான் உண்மை?

மல்வி : உங்கள் சந்தேக யூகமே சரியானது.

வி. த. : ஒஹோ! அப்படியா. இப்படியும் பெண்களை அலையுவல்க்கும் சில வேட்டை நாய்களும் இருக்கத் தான் செய்கின்றன.

மல்வி : தந்தையே! இந்த நகையில் நீர்தான் உதவிசெய்ய வேண்டும்.

வி. த. : உன் தாய் தந்தையர்கள்.

மல்வி : அவர்களும் என் தவருன செயலுக்கு மன்னிப்பளிக்க மறுத்துவிட்டார்கள்.

வி. த. : அதன் விளொவா இது?

மல்வி : ஆமாம்.

வி. த. : பையன் பெயர்?

மல்லி : கணிக்கண்ணன்.

வி.த. : வயது?

மல்லி : இந்து.

வி.த. : குமா?

மல்லி : பொது.

வி.த. : சாதி?

மல்லி : கவுலிப்படாதவர்கள்.

வி.த. : எவ்வள்ளே போக்கள்.

காட்சி 14

[ஓவியப்பார் வீடு]

[வேவல்பர், இங்கேரம் சுகுண கொலை செய்யப்பட்ட டிருப்பார் என்று விணைத்துக்கொண்டு சங்தோஷ மாக ஆத்ம கதம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.]

வேல : தொலைந்தார் சுகுண, செத்தும் காகாமல் எனக்குத் தொல்லை தந்த தழிமாடு, தானமாட்ட, தருமமாம். தானமும் தருமமும் கொள்ளோயிடப்பவர்களின் கூட்டு எண்ணம் என்பதை அறியாத பேதை. அப்பன் அமரநாதனின் சொத்திருக்கின்ற மம்மதயால் ஆனவும் பிடித்தலைந்த பேய். காதல் வார்த்தைகளைக் கணவில் சொல்ல வேண்டுமாம். இப்போது யார் கணவுவகில் சஞ்சரிக்கின்றார்கள்? மாமன் என்ற மரியாதை இல்லாமல் மட்டித்தனமாகப் பேசிய நாடு. வீணாகக் கொலைகாரர்கள் ஏதெல் டெந்தாடே. என்? மாமணைக் கட்டுக்கொண்டு மனம்போல் இங்கே ஓழுந்தருள் என்ன?

குடி முழுகிவிட்டிருக்குமோ? கிழவணைக் குமரிகள், காதவிப்பதில்கீஸ்யாம். ஷறுகாய் பழையதுதான் அதையாரும் புசிப்பதில்கீஸ்யாம். மகாபண்புரம் பழையகட்டிடந்தான். அதைக்கண்டு சிற்பக் கலையைத் தெரிந்து கொள்வதில்கீஸ்யா? கடல் தோண்றியதுயாருக்குமே தெரியாது. அதில் யாருமே பிரயாணம் செய்வதில்கீஸ்யா? ஒரு செய்தியைத் தெரிந்துகொள்ளப்பழைய நூல்கள் வேண்டும். பழைய விவகாரங்களைச் தெரிந்து கொள்ளப் பெரிய மனிதர்கள் தேவை. காதலுக்கு மாத்திரம் பல நாட்கள் அனுபவம் பெற்ற பெரிய மனிதர்கள் கூடாதாம். என்னுடா காலம் இது! ரொம்ப மூன்னேற்றமா இருக்குது. பிறகு யாரிடத் தில்தான் அந்த அருமையான கலையைக் கற்றுக்கொள்ளப் போகின்றார்களாம்? தெரியா தவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பழகித் தெரிந்துகொள்வார்கள் என்று பொயர். இதுகள் என்னுடான்னு பொறுந்தவுடனே போதனுசிரியர்களாய்ப் பேர்யிடுதுங்கோ. போகட்டும், நமக்கென்ன? அதுவும் இன்னிக்கி ஒரு வாரம் ஆயிடுச்சி. பொதைத்ச எடத்திலே புல்லு மொளச்சிருக்கும் அந்தக் கொலைகாரப் பையலுங்களையும் காணும்.

[வெளியே கோர்ட்டு அமீனு கதவைத் தட்டுகிறுன்.]

வேல : யாரது?

அமீனு : கோர்ட் ஜவான்.

வேல : வாய்யா உள்ளே—என்ன செய்து?

அமீனு : சம்மன் வந்திருக்கு.

வேல : ஓகோ. அந்தக் கடன்காரப்பய கந்தசாமி பேர்வேல தாவா போட்டோமே, அதுவா?

[என்று வாங்கிக் கையெழுத்துப் போட்டு ஐஞ்சல் விட்டுச் சம்மனீப் படிக்க ஆரம்பிக்கின்றன்.]

வேல : என்ன ! வாதி சுகுணவா ? சுகுணு ? அவனிப் பதைத்த இடத்தில் ஒரு பளிய மரமே முனைத்திருக்குமோ ! சுகுண என்மேல் வழக்குத் தொடுப்பதா ? டேய், மார்த்தாண்டா ! காவிப்பயலே. நீ, அவொமேலே ஆகைவெக்கிருந்தா என்ன மெற்றடச் சொல் மூதா ? ஏண்டா, நீ கட்டங்கலாம்னு இருந்த சுகுபூவு நான் கட்டங்கொள்ள எண்ணினேனே அதற்கே இப்பயல் பயங்காட்டாராய்டா? இப்போட்டிபோட்டிப் பகுத்தாண்டா காட்டனம் பண்ணக்கோட்டும். அவொபோயிட்டாடா அந்த லோகம். கதாநாயகி விழிக்க முடியாத தூக்கத்திலாழ்ந்துவிட்டாள். மறுபாடியும் எழுந்திருக்க முடியாமல் நிம்மதிபாகத் தூங்குகிறோன். ஏய், மார்த்தாண்டா ! வேலப்பரை எதிர்த்தால் உன் விலாவில் ஹெல் பாயும். என் அண்ணன் மகன் என்பதற்காக உன்னி மன்னித்துவிடப் போவதில்கூ. மைத்துனன் மகளோ ! மன்னினத் தின்கிரும். விடி முதித்த ஒருவங்கான் வேலப்பரை அனுகுவான்.

[என்று சம்மணைக் கிழித்தெற்கிறோன்]

காட்சி 15

ஜூ ④

குலசே : (மாறு வேடத்தில்) சுகுண ! நில், கண்டுபடி வெளியே திரியாதே.

சுகுண : தாங்கள் ?

குலசே : நான் உன் வழிகாட்டி.

சுகுண : அந்தச் சம்மன் ?

குலசே : போய்ச் சேர்ந்துவிட.

குனு : கோர்ட்டில் என்ன பதில் சொல்லவேண்டும் ?

குலசே : கேட்ட கேள்விக்கு நியாயமான பதில் சொல்ல வேண்டும்.

குனு : உம்மைச் சந்தேகங்கள்...?

குலசே : கேட்கலாம்.

குனு : இயற்றகைப்பன் அளவுகோல் எது ?

குலசே : கணிஞர்கள் உள்ளாம்.

குனு : ஆகையற்றிருப்பது எப்போது ?

குலசே : இறந்தபிறகு.

குனு : மாணிடர்கள் எதை நோக்கி நடந்துகொண்டிருக்கிறார்கள் ?

குலசே : மரணத்தை நோக்கி.

குனு : சிற்கில்லாத பறவை எது ?

குலசே : நேரம்.

குனு : ஆர்ஜயும் பெண்ணெயும் கட்டுப்படுத்துவது எது ?

குலசே : காதல் அல்லது அன்பு.

குனு : எது இல்லாமல் வாழலாம் ?

குலசே : பொருமை.

குனு : எப்போதும் இறவாதது ?

குலசே : புகழ்.

குனு : இப்போதாவது தாங்கள் யார் என்று...?

ஷலகே: காலம் வரும். பதில் சொல்கிறேன்.

[வேலப்பர் போய்க்கொண்டிருக்கின்றார். பின்னால் இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள் வாரண்டில் பிடிக்க வருகின்றார்கள்.]

இன்ஸ்பெக்டர்: வேலப்பரே! தில்லூம். உம்மைக் கைத் தெய்திருக்கிறேன்.

வேல: அது பிரம்மாவாலேகூட முடியாத கீல்களோ?

இன்ஸ்: என்ன முடியாது?

வேல: மனுவினு பொறந்தவனை கடுதெ ஆக்கிரஹ-

இன்ஸ்: இல்லையா! உம்மை அரஸ்டு செய்திருக்கிறோம்.

வேல: என்னையா! என், ஏதற்காக? நான் யாரையாவது கொஸ் செய்தேனு? மோசஞ் செய்தேனு?

இன்ஸ்: ஒழி அதுவெல்லாம் எங்களுக்கு ஒன்றும் தெரி யாது. முன்னே அனுப்பிய சம்மனுக்கு நீர் ஆஜராக வில்லை. ஆப்போது வாரஸ்டு அவ்வளவுதான்.

வேல: பெரிய முறையேன கொஞ்சம் பரிபாதையாத்தான் கூப்பிடக்கூடாதா?

இன்ஸ்: அதனால்தான் கையில் விலங்கு போடவில்லை.

வேல: ஜூயோ, அது வேறே இருக்குதா? இன்ஸ்பெக்டர் ஜீயா பட்டு கத்தரிச்ச மாற்றி கட்கட்டு பேசிற்கு.

இன்ஸ்: ஏய்! என்ன விளையாடுறை? நடங்காணும்.

வேல: முன்னே எதுக்கு சம்மன் கொடுத்திச்கோ?

இன்ஸ்: அதுவெல்லாம் களுக்குத் தெரியாது. கோட்டில் வந்து கேட்டுக்கொள்ளும்.

வேல் : என்னமோ, இப்போதான் நம்போ மருந்து வேலை செய்ய ஆரம்பிசிருக்காப்பலே இருக்கு. போய்தான் பார்ப்போமே. இவங்களே வீடேறி வந்து கூப்பதறப் போ நம்போ போகாமே இருக்கிறது அவ்வளவு மரியாதைபா?

இள்ளி : தயாவிஷயமா ஒன்றுமில்லேயா. கட்டாயம் வந்ததான் தீர்த்தும், தெரியுவா?

வேல் : அடே. இப்போதே எடுத்தாலும் கட்டாயம் நே சொல்லுங்கோ.

[எல்லாரும் போகின்றார்கள்.]

காட்சி 16

[அனுதை விடுதி]

[அந்த விடுதியின் கெளரவப்பார்வையர்கள் குல சேகரன். அஞ்சு அதைப் பார்க்க விடப் போகின்றன]

குலசே : உன் பெயாண்ண?

குமரேச : குமரேசன்.

குலசே : மாந்தர் அடிவை எதற்கு குப்பிடிக்குரீர் வள்ளுவர்?

குமரேச : தண்ணீரிலுள்ள தாமரைக்கு ஒட்டிடிக்குரீர்.

குலசே : அந்தச் செய்யினாச் சொல்லு.

குமரேச : “ வெள்ளத் தணைய மலர்ந்திடம் மாந்தர்தம் உள்ளத் தணைய தூயர்வு.”

குலசே : அதன் பொருளீச் சொல் கண்ணு.

கணிக் : எப்படித் தடாகத்தில் தன்னீர் உயர் உயர் தாமரை மலர் உயருமோ, அதைப்போல மாந்தர் ஊக்கம் பெருகப் பெருக அவர்கள் வாழ்க்கையில் பெருமையும் உயரும்.

குலசே : பேஷ். உன் பெயரென்ன ?

கணிக் : கடவுசிக்கான்னான்.

குலசே : உன் தகப்பங்குர் பெயர் ?

கணிக் : தெரியாது.

குலசே : தாயின் பெயர் ?

கணிக் : தெரியாது.

குலசே : சுரப் தகப்பன் பெயர் தெரியாதல்லோ நீ ?

என்று சொல்லிக்கொண்டே அவன் கழுத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் பில் கீஸைப் படிக் கிள்ளுன். அதில்,

துடிரை குலசேகரன் மகன் கணிக்கண்ணன் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதைக்குணிந்து படித்து முடிப்பதற்குள், கணிக்கண்ணன் குலசேகரன் தவடையில் படாரென்று அடித்து விடுகின்றுன்.]

குலசேகரன் கண்களில் நீர் கலங்க வெளியே புறப் படும் போது

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருங்க அனுகை விடுதியின் தலைவர்.]

ச. ந : துஷ்டா ! என்ன துணிகரம் கூடாது? தறுதலைப் பெற்ற மகனே ! தகப்பனே இன்னுளென்று தெரியாத

முட்டாள். எந்தக் கழுதையோ இப்படிப்பட்ட முட்டாள் பிள்ளையைப் பெற்றுவிட்டு எங்கேயோ பராரி யாய்ப் போய்விட்டானே ?

குலசே: ஆசிரியர் அவர்களே ! ஆத்திரப்படாதீர்கள் என்னமோ தெரியாமல் செய்துவிட்டான். நமது குழந்தைகள் இப்படிச் செய்தால் இன்பமாகக் கருது வோமல்லவா ?

வி. த : அப்படியானாலும் இது நம் குழந்தையா? எந்தக் கழுதையோ பெற்றபிள்ளை. இன்று இவணை மன்னித்து விட்டோமானால் நாளை எல்லாரும் சேர்ந்து புரட்சி நடத்துவார்களோ?

குலசே: போகட்டும் எனக்காக அவணை மன்னித்துவிடுங் கள். “இன்னு செய்தாரை ஒறுத்தல் அவர் நாணை நன்னயம் செய்துவிடல்,” என்ற பொய்யாப் பெருந்தகை வள்ளுவரின் வாய்மொழி தாங்கள் அறியாததா?

காட்சி 17.

கோர்ட்டு

வேலப்பர் கிஶாரணை

[இன்ஸ்பெக்டர், போலீஸ், நீதிபதி, ஜூர்க்கன், வக்கீல் வடமலை, வக்கீல் வாஞ்சிநாதர், கூண்டில் வேலப்பர்.]

வாஞ்சிநாதர் : உம் பெயரென்ன?

வேலப்பர் : வேலப்பர்.

வாஞ்சிர் : சத்தியமாகச் சொல்கிறேன் ‘என்று சொல்லும்.

வேல : சத்தியமாகச் சொல்கிறேன்.

வாஞ்சி : காலஞ்சென்ற அமரநாதர் உமக்கென்ன வேண்டும்?

வேல : என் மயந்துனர்.

வாஞ்சி : அவருக்கு ஒரு மகள்....?

வேல : ஒத்து என்ற படயகுடையவள் இருந்தாள்.

வாஞ்சி : ஏன், இப்போதில்கீலமா?

வேல : கூனியாது.

வாஞ்சி : அமரநாதர் இறக்கும்போது, அவர் குடும்ப சொத்துக்கணைப்பற்றிய செட்டில்லே மேண்டு பத்திரத்தைத் தங்களிடம் கொடுத்தாரா?

வேல : -ஸும்.

வாஞ்சி : சுகுனுவுக்கு அந்தப் பத்திரத்தில் கண்ட திலைமைபாப விளக்கியீரா?

வேல : விளக்கினேன்.

வாஞ்சி : உங்கள் மறுமணத்தைப்பற்றி நீங்கள் என்ன டிருவுக்கு வந்திர்கள்?

வேல : முதலால் அவளோ மறுமணம் செய்துகொண்டு பிறக்கும் குழந்தைக்கே அந்தச் சொத்துக்கணை எழுதி வைத்துவிடலாம் என எண்ணினேன். ஆனால் அவள் மறுத்துவிட்டாள்.

வாஞ்சி : உம்! பிறகு.

வேல : பிறகு, வேலேர் கள் எக்காதல கேள்வு சேர்ந்து கொண்டு எண்ணிடம் இருக்கும் சொத்துக்கணை வாங்க என்னை உடலை செய்துகொள்வதாகப் பாசாங்கு செய்தாள்.

வகீல் வடமலை : பகிரங்கக் கோர்ட்டில் என் கட்சிக்காரி யாகிய சுகுணவை ஒருவித ஆதாரமுயில்லாமல் ஒழுக் கங்கெட்டவள் என்பதை நான் பலமாக ஆட்சேஷிக் கிறேன்.

வாணி : என் நண்பர் மன்னிக்கவேண்டும். தன் முதல் மனைவி மலையாயிருந்ததற்காக இரண்டாவது மணம் செய்துகொள்ள ஏற்பட்ட சந்தர்ப்பத்தை விளக்குகின்றார் வேலப்பர்.

வடமலை : பெண்கள் மாத்திரம் மலடிகளால். ஆனால் களிலும் இலர் மலடர்களாயிருக்கின்றார்கள். அந்த இரண்டாவது பிரிவில் சேர்ந்தவராயிருக்கலாம் உமது கட்சிக்காரர்.

வாணி : நண்பருக்கு டாக்டர் வேலை யும் தெரியும் போலிருக்கு.

வடமலை : இதை நான் பலமாகக் கண்டிக்கிறேன்.

தீட்பதி : (குறுக்கிட்டு) Proceed and draw the facts.

வாணி : Yes my lord. சுகுண எங்கே இருக்கிறேன் என்று தெரியுமா?

வேலை : தெரியாது?

வடமலை : தேட முயற்சிக்கவில்லையா?

வேலை : இல்லை.

வாணி : சரி. இப்போது சுகுணவைத் திருமணம் செய்து கொள்வீரா?

வேலை : செய்துகொள்வேன்.

[**கோர்ட்டில் கொலைகார நாண்டிகளை அழைத்து]**

வடமலை : இவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?

நூலாந்து : தெரியும்.

வடமலை : இவர் பெயர் என்ன?

நூலாந்து : வேலப்பார்.

வடமலை : சுமார் ஒன்று மாதங்களுக்கு ஒன்று இவர் உடைக்கவிடம் பத்தாரிசும் ஒருமை கொடுக்குதல்டா?

நூலாந்து : ஆமாக்கோ.

வடமலை : எதற்காகக் கொடுத்தார்?

நூலாந்து : (விழித்தல்) கொலை செய்வதற்காகக் கொடுத்தார்.

வடமலை : நீங்கள் கொலை செய்யக் கொண்டுபோன ஆவன் ஏனுன்? பெண்ணு?

நூலாந்து : பெண்.

வடமலை : அந்தப்பெண் யாரென்று உங்களுக்குத் தெரியுடா?

நூலாந்து : தெரியாது.

[இதற்குள் வேலப்பர் எதையோ சொல்ல வாயெடுக்கும் போது]

வடமலை : போதும் நிறுத்தும். கனம் கோர்ட்டார் அவர்களோ! இவன் ஓர் கொலை செய்யத் தூண்டிய குற்றவாளி.

வாஞ்சி : தக்க ஆதாரமில்லாமல் எதையும் பேசலாம் என்பது நீதிக்கு விரோதமானது.

வடமலை : என் நண்பர் நீதியைப்பற்றித் தெரிக்கு கொண்ட அதே சட்டத்தை கல்லூரியில்தான் நானும் பயின்றேன்.

வாட்சி: என் தட்சிக்காரராஜை வேலப்பர் மிகப் பெறிய மனிதர். கெளரவக்குடி.

வடமலை: வயதில், அதை ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அயோக்கியத்தனத்தின் மொத்த வியாபாரியே இவர் தான்.

வாட்சி: ஒன்றுமே சரியாகத் தெரிந்த கொள்ளாமல் அயோக்கியர் என்ற பதப் பிரயோகத்தை நான் ஆட்சேபிக்கின்றேன். இது நீதி மன்றம்.

வடமலை: எனக்கும் தெரியும், இது நீதி மன்றம் என்று. அயோக்கியர்களைத் திருத்தி நல்வழிப்படுத்துவதற் காகத்தான் சட்டங்கள் இருக்கின்றன. கொலைகாரர்களையும் கொள்ளைக்காரர்களையும் வக்லீகளின் வாதப்பிரதிவாதங்களென்ற கவசத்தால் மறைப்ப தற்காக அல்ல. இதுவரை விசாரித்த சாட்சிகளைக் கொண்டே நன்பர் வக்கில் அவர்கள் உண்மையைத் தெரிந்து கொள்ளவில்லையானால், அவர் காதுகளைக் கொஞ்சம் பழுது பார்த்துக்கொள்வது நல்லது.

வாட்சி: [தன் காலதப் பிடித்துக்கொண்டு,] என்ன சொல்லீங்கோ?

வடமலை: ஆ... அதைத்தான் கொஞ்சம் ரிப்பேர் செய்து கொள்ளச் சொல்லுகிறேன்,

கனம் பொருந்திய நீதிபதியவர்களே! ஜார்களே! இதோ நிற்கும் இந்தச் சாட்சிகள், விசாரணை செய்யப் படும் இவர்கள், வேலப்பர் கள்ளச் சாராயம் காய்ச்சி வியாபாரம் செய்யத்தொடங்கிய நாள்முதல் அவருக்குத் துணைபுரிந்திருக்கின்றார்கள். அது சம்பந்தமாக இவர்கள் இருவரும் புனிவலம்என்ற இடத்தில் இடபட்டுத் தலா முன்று மாத ஓரூங்காவல் தண்டனையடைந்

திருக்டீனரூர்கள். விடுதலையடைந்து வெளி வந்த வூடன் மீண்டும் வேலப்பரின் கையாளாய்ச் சுகுண வைக் கொல்லப் பத்தாயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு சுகுணவைக் கொலைக்களம் கொண்டுவந்தவுடன் யாரோ பின்பக்கமாக இருந்து இவர்கள் இருவரையும் காய்ஸ் சூடு, அதனால் ஏற்பட்ட காயங்களுடன் பல நாட்கள் திசீக்கை செய்யப்பட்டு இன்று பிரஸ் காப் வுடிக்கிள் அப்ருவர்களாகக் கொண்டுவந்து திருத்தப்பட்டாருக்கீஸ்கூர்கள். அவர்கள் சொல்லீய சாட்சியங்களையும் கேட்ஹர்கள். தீர விசாரித்துத் தக்க நிதி வழங்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறன்.

வாட்கி: கனம் பொருந்திய நீதிபதியவர்களே! ஜார்களே! என் கட்சிக்காரராசிய வேலப்பர், இறந்த அமரநாத ஸின் சொத்துக்கண் அபகரிக்கும் அளவுக்கு அங்வளவு ஏழையல்ல. இறந்த அமரநாதர் எழுதிவைத்த செட்டிஸ்மெண்டு பத்திரத்தில் கண்ட ஷரத்துப்படி, மணம் செய்துகொள்ள முழு உரிமையளித்த அமரநாதர், வேலப்பரின் குணுக்ணங்களை ஆராயாமல் செய்திருக்கவாட்டார். வேலப்பரின் கிழப் பருவத்தை எஸ்னி மறு மணம் செய்துகொள்ள மனமில்லாத சுகுதூ, யானையோ காதலித்து அவன் துணிகொண்டு வேலப்பரைச் சதிசெய்யவே இப்படிச்செய்திருக்கிறார். மேலும் சுகுணவைத் திருமணம் செய்துகொண்டு, இறந்த அமரநாதரின் உயிரைச் சாந்தி உலகுக்கு அனுப்ப முற்பட்ட வேலப்பரின் செய்கை, எவ்வுகை, யிலும், பத்திரத்தில் கண்ட ஷரத்துக்கழக்கு முரணுதல்ல. இதை விடுத்துப் பிரேதமில்லாமல்: பிரேத பரிசோதனை யில்லாமல், பிரேத வீசாரனை ஸிகார்டுகள் இல்லாமல், போலி ஸ் புலனில்லாமல், வெறும் சாட்சிகளையே ஆதாரமாகக் கொண்டு, என் கட்சிக்காரரைக் காலை செய்யற்றுண்டிய குற்றத் துக்கு ஆளாக்கியதை நான் ஆட்சேபிக்கிறேன்!

அடைகள் : கனம் நீதிபதியவர்களே ! ஜூரர்களே ! மதிப்புக் குரிய எதிர்க்கட்சி வழக்கறிஞர் சொல்லிய அவ்வள வையும் நான் மறுக்கிறேன்.

இறந்த அமரநாதர், சோத்துக்களைப்பற்றி ஏதா வது சொல்லியிருக்கலாமேயன்றித், தன் மகள் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வரையறுத்திருக்க வேண்டியதில்லை.

மேலும், மகள் வேலைப்படங்கள் திருமணம் செய்து கொள்ள மறுத்தால் ஆன்மா சாந்தி யடையாது என்று எழுதி வைத்திருக்கின்றாரே தனிர், வேலப்பர் மறுத்தால் என்ன நிலைமை என்பதைப்பற்றி விளக்கவேயில்லை.

வேல : நான் மறுக்கவில்லை.

அடைகள் : உண்மைதானு ?

வேல : ஆய்.

[மறைவாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுகுணவை முன்னுக்கு வரச்சொல்லி]

அடைகள் : இதோ ! சுகுண. நன்குகப் பாருங்கள். கண் களைக் கண்ணரால் கழுவி நன்றாகப் பாருங்கள். அன்று தாங்கள் கொலை செய்துவிடும்படி, கொலையாளிகளோடு அனுப்பிய சுகுண திவான் தானே ?

கோர்ட்டார் அவர்களே ! இதோ இந்தச் சுகுண வைத்தான் இந்தப் பெரியமனிதர், இந்தக் கொலையாளி களை விட்டுக் கொளை செய்யும்படி ஏவினார். இறந்த அமரநாதரின் மகனும், அவர் எழுதிய செட்டில்மெண் மில் கண்ட சட்டப்படிக்கான வாரிசும், பிரஸ்தாப வழக்கின் வாதியுமான சுகுண இந்த அம்மாளோதான்.

வேலப்பரே ! என் விழிக்கிட்டீர் ? இவர்தானே நன்றாகப் பார்த்திரா ? நீரபராதி ஒருட்டிய, அதிலும் தந்தை இறக்கும்போது மென்றாயிருந்தவகீ, பண்த தாசையால் பாதாளத்தில் தள்ள இருந்த பரிதாப பிழப்பமே ! ஹரார் போருளுக்கு உடினை கோண்டாட உட்குறியா மாடாத சடிமிக் டுக்கக் என்னிய ஹதாரிடை : பாரும். என் விழிக்கிட்டீர் ?

கனம் கோர்ட்டார் கூவர்களே !

[என்று சொல்வதற்குன், வேலப்பர், சுகுனு / சுகுனு !! என்று அலறிக் கூண்டிலேயே ரத்தங் கக்கி இறந்து விடுகிறுர்.]

[கோர்ட்டு கலைக்ரது]

[பின்தைத் தாக்கும்போது]

தலையாரி : வாய்யா கலையாண மாப்பிள்ளே ! வெறட்டக் கட்சியாணம் செய்துக்கூங்கோ.

[என்று பின்தைத் தூக்கிக்கொண்டு போய் விடுகின்றார்கள்]

[இதைத் தூக்கிக்கொண்டு போரும்போது வாழ்க்கை கிலையாமை, யாரையும் வஞ்சிக்காமல் இருத்தல், ஆகிய கருத்துக்களைங்கிய பாட்டு ஒன்று பாடிக் கொண்டிருந்த இரண்டு நொடி டுக்னையும் சிறைச் சாலையில் அடைத்து விடுதல்]

பாட்டு 18

சிறைச்சாலை

[சிறைக் கைதிகள் இரண்டு பேரும் பேசிக்கொன்று கின்றார்கள்]

மாறன் : இருங்.ட ஏறவாசம். ஓயோ ஹித்தப் பாருத் திறை எவ்வளவோ சிந்தனீயாள்களோ, சீர்திருத்த

வாதிகளை, அரசியல் தலைவர்களை, புரட்சிக்காரர்களை,
இம்சைப்படுத்தி யிருக்கின்றதே !

வீரன் : அதுமாத்திரமா ? எவ்வளவோ சீர்திருத்தவாதிகள்
தங்கள் ஆராய்ச்சிக்கூட நடத்தி வெற்றி பெற்றிருக்கின்றனர்களே. ஏகாடிபத்தியங்களை எதிர்த்துத் தமது
தூய வாழ்க்கையை இந்தத் துருப்பிடித்த கம்பிகளுக்குள்ளே கழித்தவர்கள் எப்பளவு பேர் ?

மாறன் : வாவிபத்தில் உள்ளே நுழைந்து வயோதிகத்தில்
கோலூரன்றி வெளியே வந்தவர்கள் எவ்வளவு பேர் ?
சமுதாயம் தன் அறியாஜமயால் செய்த துரோகத்தை
எதிர்த்துத் தூக்குத் தண்டனையடைந்தவர்கள் எவ்வளவு பேர் ?
அவர்களெல்லாம் தியாகிகள். நம்மைப் போன்ற ஈனர்களால்ல. படு, மனமே ! படு, உனக்கு
இதுவை வேண்டும், இன்னமும் வேண்டும்.

[சிறைக்காவலன் சோளக்கஞ்சியைக் கொண்டுவர்க்க
கொடுக்கின்றன]

வீரன் : அட கடவுளே ! சோளக் கஞ்சியா !

மாறன் : டேய் ! எண்டா சலிசிக்கிறே. நம்பொமாத்திரம்
சோளக் கஞ்சியை குடிக்கிலேடா. வெளியே இருக்கிற
வங்கொ கூட தாண்டா சோள ரொட்டியைத் திங்க
ராங்கோ. அவங்களுக்கும் நம்பளூக்கும் என்னடா
வித்தியாசம் ? குறுக்கே இந்த 10; 15 கம்பிகள்
தானேடா ?

வீரன் : நம்பொ விட்டே. என்ன இவ்வளவு பிரமாதமா
கட்டியிருக்கு ?

மாறன் : வெளியே ஷுருக்கிறவங்களாவது ராத்திரியிலே
அவங்களே கதவை மூடுக்கிட்டுத் தாங்களும். நமக்கு
அப்பாறயில்லே. நம்பளூக்கு ஒரு ஆளு இருக்கு,

கதவே' முடவும், திறக்கவும், தம்பனுக்கு எல்லா வேலை செய்ரதுக்கும் ஆன்.

வீரன் : (பக்கத்து அறையிலே இருக்கும் மற்றேர் கைதி ஈயப் பார்த்து)

எம்பா. நீ எதுக்கு வந்தே?

ப. சி. கை : அது ஏங் கேட்கிறேன். துழிசைச்செதாழில் செய்தேன். அதனுலே புதிச்சுக்கிட்டு வந்துட்டாட்கோ.

வீரன் : ஏய், புனுவறையே. குழிசைத்தொழில் சென்றா எங்கேயாவது புதிச்சுக்கிட்டு உட்டூவாங்களாடா? நிசமா சொல்லு.

ப. சி. கை : ஏண்ணே, சாராயம் காப்ச்சறது குழிசைத் தொழில் இல்லையான்னே.

மாருன் : ஏன்டா அது குழிசைத் தொட்டிரா?

வீரன் : வேறுறன்ன?

[அதற்குன் வேறேர் சிறைக்கைதி அப்பக்கம் வருகிறோன்]

மாருன் : ஏய் புன்னியவானோ! நீ எதுக்கு ஜெயிலுக்கு வந்தே?

வே. சி. கை : ஒரு நான் ரொம்போ பனியா இருந்தது அன்னே! முக்காடு போட்டுக்கிட்டுப் போனேன், அவ்வளவுதான் இங்கே வந்துட்டேன்.

கிருயீதி : டேய். என்னுடா ஈச்சல்? சம்மா இருக்க மாட்டிங்கோ?

வீரன் : வெளியே கம்மா இல்லாமேதான் இங்கே வந்ததே. இன்னும் இங்கே சுமார் இருஷ்மே போனு கோடை எங்கே போகப்போரேஷ்?

சீறைபதி : கொலைகாரப்பைட்டூர்கோ என்ன தெரியண்டா உங்களுக்கு?

மாறுவன் : இல்லேன்னு, நாட்கோ ஏன் கொலை செய்யப் போரேஞ்?

சீறைபதி : முதுவுத் தோவே ட்ரீக்டுவேன்?

வீரன் : கசாப்பு கடையிலே யிருக்க வேண்டியவை, எப்படியோ வழிதவறி இஷ்டீக வந்துட்டாரோ?

மாறுவன் : டேய், வீரா! இப்போ நம்போ விடுதலையாய் வெளியேபோனு, ஐண்டிள்ளுக்கு என்னடா சொல்றது?

வீரன் : எண்டா ஜெயிலுக்குப் போனேன்னு கேட்கப் போகிறுன். ஒரே ஒரு பதில்?

மாறுவன் : என்னு?

வீரன் : தந்திக் கம்பியை அப்பத்தேன். இவன் தபாலாடிசெ கொளுத்தினான், அங்கெவுதான். ஒருபய பூச்ச வீடு மாட்டான்.

மாறுவன் : தியாககோபரத்துக்கு இது தான்ட முச்சபடி. தெரியுமா?

காட்சி 19

ஸ்ரீதேய செய்தி நிலையம்

குலசேகரன் : என்னப்பா மார்த்தாண்டா! சுகுண வழக்கெல்லாம் ஒரு மாதிரியா தீர்ந்தாப்பலே இருக்கு?

மார்த்தி : உம்...தீர்ந்தது. ஆனால், இன்னும் ஒண்ணுதான் தீர்லே?

குலசே : அது என்னப்பா?

மாந்தி: திருமணம்.

குலசே: யாருக்கு?

மாந்தி: சுகுமாவுக்கு.

குலசே: மாப்பிள்ளையார்?

மாந்தி: யாரா இருப்பார்க்கோ? தில்லுதான். (என்னுடையினாலே கூட்டுக்காட்டுக் கொள்ளுகிறேன்.)

குலசே: நீயா? ஏண்டாப்பா, முன்னையே உம்மேலை Love இல்லேன்னே?

மாந்தி: முன்னையா? அந்தக் கிழவரு இருந்தாரு அப்போசொன்னேன்.

குலசே: கிழவரு இப்போ என்ன ஆனாது?

மாந்தி: பிரயாணமாயிட்டாரு.

குலசே: எங்கே?

மாந்தி: யாரும் போகும் இடத்துக்குத்தான்.

குலசே: அது எந்த எடம்பா?

மாந்தி: சுடுகாட்டுக்கு.

குலசே: அடைடெ! எப்படி செத்தாரு?

மாந்தி: என்னுப்பா பேப்பர்லே எல்லாம் அடியடிடுது அந்தச் செய்தி. என் நீ பேப்பரே பார்க்கறதில்கீல்யா?

குலசே: கொஞ்சநாளா பாக்கிறதையே ஸ்ட்டுட்டேன். என்னு ஒரு சில பேப்பர்லே உண்மையே வர்க்கில்லே. 20 பெரு கூட்டடத்திற்கு வந்திருப்பாங்கோ. அதை மேற்கூறுதலைப்பார்க்க 20000 பேருன்னு, முதுவாக்கோ.

பேசுகிற தலைவருங்கோ கேள்விக்குப் பதில் சொல்லாமே விழிப்பாங்கோ. கூட்டீத்தில், கேள்விக்குப் பதில்னு கூச்சல் வரும். அதைக் காவிகள் கலாட்டான் ஆ எழு துவாங்கோ. ஏதாவதொரு பெரிய தப்பு செய்வாங்கோ, அதை மறைக்க, அளவு கடந்த செல்லாக்கு, மக்கள் பேராதரவு' மக்கள் குதூகுஸம் என்றெல்லாம் எழுது வாங்கோ. துரோசியே திரும்பிப் போன்னு சொல்லி யிருப்பாங்கோ. அதை, மக்கள் ஆடம்பரமாக வரவேற்ற ருக்கள், என்று எழுதுவாங்கோ. பொதுமக்களே கிளர்ச்சி செய்வார்கள். அதைத் தனக்கு வேண்டாத எதிர்க்கட்சிகாரர்கள் மேல் சமத்திவிடுவார்கள். இன்னும் சில பத்திரிகைகள் மிக மோசமாக, மட்டரக மாக. காவித்தனமாக கண்டபடி எழுதி, கொலைவரை யிலும் போய் முடிந்திருக்கிறது. அப்பனே பத்திரிகை என்றாலே பயமாயிருக்குது ஒரு சிலர் இருக்கின்றார்கள், அவர்களைப் பற்றி என்ன எழுதினாலும், அவர்கள் சட்டை செய்வதே இல்லை. அந்த வகையில் நான் பத்திரிகைகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்து விட்டேன். உம் வேலப்பர் சேதி இப்படியா முழுஞ்சுது. ரொம்ப நல்லவராச்சே பாவம்.

மார்த்: ஆமாம், ரொம்ப நல்லவருதான். என்ன மோ அவரு இருக்கப் போயி, ரெண்டொரு மணத்துளியா வது வீழ்ந்தது. இனிமே ரத்த மழை தான் பெற்றும்.

குலசே: இப்போ காதல் நாடகத்தின் கடைசி கட்டத்தெ ஆரம்பிச்சிருக்கேன்னு சொல்லு.

மார்த்: ஆமாம்.

குலசே: அப்படியிருந்தாலும், அவள் உன்னைக் காதவிப் பாள் என்று நான் நினைக்கலில்லை.

மார்த்: ஏன் அதை அவ்வளவு உறுதியாகச் சொல்லே. நீ ஏதாவது போட்டிக் களை ஆரம்பித்திருக்கிறார்களா? அல்லது Black Market வியாபாரம் ஏதாவது... ... ?

குலசே: சேச்சே. சுற்று அற்பண்டா நீ, தன்னைக் காதலிக் காத ஒருச்சியைக் கட்டாயப்படுத்துவது இன்பத்தின் ஏண்டில்ல. அவண்டுத் துண்பக் கடலில் கொண்டுபோய்ச் சேர்க்கும் தோணி, உடன்னைக் காதலீத்தாளா?

மார்த்: ஏன் திப்போது இருந்தும் காதலீத்துத்தான் எல் கார் கலையாராமும் நடக்கிறதோ?

குலசே: அரோ அப்பழகி செய்துகொள்ளுகிறார்கள் என்ன விட்டு வர முடியும் அப்பழகி கேட்டுக்கொள்ளுங்களா? நீ என்றும் தான் நிலைமையை அவசராக்குத் தெரிவித்தாயா?

தான் ஜூல் தெரிவித்தாயா? காகிதத்தில் தெரிவித்தாயா? கையால் தெரிவித்தாயா? எப்படியுப்பா தெரி விரித்தாய?

மார்த்: ஜூல் வகையாலும் தெரிவித்தேன்.

குலசே: ஏதாவது பாதில் கிடைத்ததா?

மார்த்: No Reply. அவன் நிலைமை ஒன்றாம் தெரியவில்லை.

குலசே: மறுபடி அம் அதற்காக முயட்சிக்கல்லைப்பா?

மார்த்: இங்கு இந்தில் உடைக்கும் பெட்டைக்கல் விழா.

குலசே: கொல்லியுற்றால்?

மார்த்: நீ தாடு குடியூ.

குலசே: என்னடா அடு, நமக்குச் சரியான உத்தியோகம் கொடுக்கிறே.

மார்த்: தோழனுக்கு எந்த வேலை செய்தாலும் கேவலம் இல்லைப்பா.

குலசே: நான் முயற்சித்தும் முடியவில்லை என்று வைத்துக் கொடு. அப்பொழுது என்ன செய்வது?

மாத்தி: குலசேகரா ! என் குணம் உனக்கு நட்டுக்கங் கொள்கின்திருந்தும் கொஞ்ச நேரத்தில் என்னோக் கொலையாகின் விட்டாய்.

குலசே: வீரம் காதலுக்கு உதவாதபீபா. மூயம், மூலம் பேச்சு, நளினமான நடை, அந்த நலையிலோம் கூட கவர்க்கி, இவை எல்லாம் கூடாகவிருக்க வேண்டுமென்று உன் வீரம் பட்டாளத்திற்கு உதவும். பாலையைப் பீட்டில் எல்லவு. எவ்வளவோ விராதி வீரர்கள், ஓர்க்காலை மேதாவிகள், புரட்சி விரர்களோமாய் என்னை? புரட்சியைக் கட்டி நின்றார்கள். நீ சீக்காய்விருக்காம். சீக்கால் தின் உடலிலும் சில நேரம் குளிர்க்கியான ரத்தம் ஒடும். ஆனால் ஒன்று தாழ்க்க சுருங்கியிருப்பதால் சந்திரன் சுடுகின்றது என்று அக்கத்தால்ல.

மாத்தி: மணக்க மறுத்தால், அவள் மறு உலகம்.

குலசே: டேய், டேய்! பிறகு நீ விரைவையிட வீட்டிலோம். எடுத்த எடுப்பிலேயே டஸ்புஸ்ஸு போடாதே. போய்ப் பாரு, போறதும் போறே வீட்டுக்கு வந்து கொஞ்சமா டியன் சாப்பிட்டுப்போ. என்ன்மோ நல்ல கொலைக் காகப் போரே.

[என்று வீட்டுக்கழைத்துக் கொண்டுபோய் இவனும் குப் பலகாரத்தைக் கொடுத்துவிட்டு, நான் ஒரு சைக்கிள் எடுத்துக்கொண்டு மாறுவோட்டுதோறு சுகுனு வீட்டுக்கு ஓடி, ஒரு கைத்துப்பாக்கியை யும் ஒரு சடி தத்தையும் கொடுத்துவிட்டுத் திரும்பிவிடுகிறேன்.]

குனு: அந்தக் கடிதத்தை வாசிக்க

குனு! இது முதற்கொண்டு உண் உண்

விவாரு வினுடியும் ஆபத்திச்சிருப்பதால் ஹிந்தக்

கைத்துப்பாக்கியை உணக்குக் கொடுத்திருக்கின் ஜேன். உன் உயிருக்கு, அல்லது கந்பிற்கு யாரா வது பங்கம் விளைவிக்க எண்ணினால் இதனால் சுட்டு வீடு. ஆலை, மூன்று. காற்பு உள்ளே போகாமல் கைக்குட்டாட்டயால் மூக்காக மூடுக்கொள். பிறது தான் வந்து பார்த்துக்கொள்கிறேன்.

குனு: “ஏந்தால் இப்படி என்னை கூப்பத்துக்கேள்வீர் கவுட்டார்கள்? வருவது வரட்டுப் பார்த்தும். நாம் இருக்கவேண்டும். நமக்குத் துணையாக இந்தத் துப்பாக்கி இருக்கிறது.

[இதையெல்லாம் ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த மார்த்தாண்டன் முன்னே வந்து]

எல்லாவற்றிற்கும் துணையாக நான் இருக்கிறேன்.

குனு: பிஸ்டர்! யாரையும் கேட்காமல் உள்ளே தட்டுடையவற்று வருவதேன்தீரே கொஞ்சங்கூட மசன் எதெயாமல்.

மார்த்: எங்கள் மாயா வீட்டுக்குப்பர நான் பாஸ்ரக் கேட்டத் தீவண்டும்.

குனு: யாரையும் கேட்கவேண்டியதில்லையா?

மார்த்: காதார்களைக் கேட்டார், தென்றல் வரும்?

குனு: ஒலோரா! நீ ஒரு தென்றல், நான் ஒரு.....?

மார்த்: முகில் சந்திரனை மறைத்தால்.

குனு: மறைத்தால் என்ன, கொஞ்ச நேரம். பிறகு நீச்சு விடுகிறது. என்ன அஸ்திவாரம் பலமாயிருக்கிறது, கொத்தரே?

மார்த்: கட்டிடம் ஆட்டங் கொடுக்காமல் இருக்க. அங்கே வார்தோ! ஆட்டங்கொடுக்குக் கொட்டிருக்கின்போதே. சூதத்தாக்கு ஒரு தூபுக் கீருக்கலாமே என்றுதான்.

குனு: ஹெரங்கம் ஆயிரக்கால் மண்டபத்தில் எத்தனையோ தூண்கள் இல்லாமே இருக்கு. அதிலே ஒரு தூணுக்கப் போய் நிற்கலாமே. மரியாதையாக வெளியே போனின் ரூயா இல்லையா?

யார்த்: நான் அவ்வளவு கல்வெந்தங்கள்? உன்னைத் தனியாக விட்டுவிட்டுப் போவேனு? ஒரு ஆணை இப்படிப் பேசுகிறேயே?

குனு: ந் ஆனால் இருந்தால்தானே?

யார்த்: அடிப்படையிலேயே சந்தேகம் வந்துவிட்டதா? அதைக்கேட்க எனக்கே வெட்கமாயிருக்கிறது.

குனு: உன்னைப்.பார்க்கவே எனக்கு வெட்கமாயிருக்கு.

யார்த்: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, என்பவைகளைச் சிறப்பிடமல்லவா நீங்கள்? அவை என்றும் இப்போது கொஞ்சம் மாற்றிக்கொள்ளவேண்டும். அச்சம் சார்ந் ஒரு போருளிலா பச்சைக்கினியே!

குனு: ஒ, வெளியேபோ. தனியாக இருக்கின்றேன் என்ற அச்சங் கொஞ்சங்கூட இல்லாமல்.

யார்த்: தனியாகப் பேசவேண்டிய விஷயம் என்றுதான் நீதனியாக இருக்கும்போது நானும் தனியாக வந்தேன். இல்லையானால் ஒரு பத்துப்பேரே அழைச்சிக்கிட்டு வந்திருக்க மாட்டேன சகுனை? நீ தவறாக அர்த்தம் செய்து கொண்டாய். வண்டுக்கொ மலர்கள் ‘வா வா’ என்று அழைக்கும்? “பெண் தனியாக. இருந்தாள் என்று” ஏதேதோ பேசிவிட்டாய். ஆண் தனியாக வந்தால் நீ மாத்திரம் எதை வேண்டுமானாலும் பேசி வீட்டலாம். ஒத்து சூல் கூவ வில்கீஸ் என்பதுதாகச் சூரியன் வராமல் இருப்பதில்லை.

குனு : இப்படி எல்லாம் பேசிப் பென்களை ஏமாற்றிய காலம் மலையேறிப் போக்க.

யாங்க : ஏன் இப்போது பணம் இருக்க வேண்டும் என்கிறோ?

குனு : அதாலும் எனக்குச் சேவையில்கூ.

யாங்க : பிறகு உணக்கு இப்போது என்னதான் தேவை.

குனு : டெலே நி வெளியீற வேண்டும். அது தான் எனக்கு தேவை.

யாங்க : போகாவிட்டால்?

குனு : இதோ, (என்று கைத்துப்பாக்கியைக் காட்டி One, Two, Three என்று சொல்லும்போது கசரத் செப் பவணைப் போல கைகளை உயர்த்தியும் தாழ்த்தியும் வேறாக்கை செய்துகொண்டிருக்கும்போது, மார்த்தாண்டனீச் சட்டுவிடுக்கூன்.)

[மார்த்தாண்டன் கீழே வழங்கு விடுகிறோன்]

குனு : கொலை! கொலை!! சண்டாள் மார்த்தாண்டன் கொலை!!! மாணைக் கற்பழிக்கவத்தைத்தகள் கொலை. விதுவே பாவ வாயிப்பர்களுக்கு நல்ல பாடமாக திருக்கட்டும். வேறுபிலருக் கொலைகளை என்று கீழ்ப்பளித்த நீதியின்றும் எனக்கும் கூடேத் தீர்ப்பளிக்கப்போகின்றது. மரண வெள்ளத்தில் மார்த்தாண்டன். குற்றவாளிக் கூண்டில் நான். கு வ.ல ய ம் கண்டு நகைக்க, ஒரு பேதைப்பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளள், ஒரு ஆண் மகனைக் கொன்றுவிட்டான் என்ற ப்லிச்சோல் பெண்ணுவுலகைச் சார்ந்துவிட்டது. சாராது. தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அல்ல, தன் கற்றப்பக் காப்பாற்ற என்றென்றும்போது. நமக் குஞ்சத் தூரோ, கு தற்காப்பு வழி விதுதான். என்ன

எவ்வளவோ ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றிய முதியோன் இந்தத் திவினைக்கு என்ன செய்யமுடியும்? “அஞ்சாதே” என ஆறுதல் சொல்வார் யார்?

[இதையெல்லாம் மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருங்க குலசேகரன்]

குலசே: அஞ்சாதே! சுகுனு. வேஸ்ப்பர் கொலீவாயி விருந்து தப்புவித்த உன்னைக் கொலீக்குற்றம் சமத்திக் காட்டிக் கொடுக்க மாட்டேன். நான் அவ்வளவு கொடியவனல்ல. கொஞ்சம் நேரம் அவனுக்கு மயக்க மாக இருக்கும். அவ்வளவுதான். அது ஒரு மயக்க மருந்து. அதனால் உபிருக்கோ, உடலுக்கோ ஆபத் தொன்றுமில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து ஓடப் போகிறோன் பார். அது வரையிலும் மறைந்திரு.

[மார்த்தாண்டன் எழுந்தவுடன் மறுபடியும் ஒரு ரோட்டு சுத்தி எழுப்புகின்றார்கள். மார்த்தாண்டன் ஓடிவிடுகிறார்கள்]

சுகுனு: (குலசேகரனைப் பார்த்து) இப்போதாவது ஹாஸ்டன் யார் என்று சொல்லக்கூடாதா?

குலசே: அடுத்த முறை.

சுகுனு: இந்த முறை தப்பித்துக்கொண்டு போனால்தானே அடுத்த முறை...

குலசே: என்ன? என்னையும் பயங்காட்ட ஆரம்பித்து விட டாப்.

சுகுனு: பயங்காட்டிக் கேட்கவில்லை. நயங்காட்டிக் கேட்கின்றேன்.

குலசே: நானுக அதைச் சொல்ல விரும்பாதபோது நீயாக அதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படலாமா?

குனு : ஒன்றை அடைய முடியாதபோது, அதன்மேல் ஆசைப்பதிகமாகத் தோன்றுவது இயற்கைதானே.

குரு : இந்த விதி எல்லாவற்றிற்கும் பொருத்தமல்லவா?

குனு : ஆமாம், இது பொதுவிதிதான்.

குரு : அப்படியானால் உண்ண அடைய வேண்டுமென்று நீண்டத் தாண்டன் ஆசைப்பதிகமானதில் ஆசுசியபில்லையே. அதன்காக நீ என் கோபித்துக் கொண்டாய்?

குனு : அது என் சொந்த விஷயம்.

குரு : பதில் சொல்லத் தெரியாவிட்டால் என் சொந்த விஷயம் என்று சொல்லிவிடுவதா?

குனு : ஆமாம். நீர் சொல்லுகின்றரா இல்லையா?

குரு : சொல்லாவிட்டால்?

குனு : இதோ,

[என்று குலசேகரணையும் சட்டுவிடுகிறுன். கீழே விழுங்கு விடுகிறுன்.

அவன் வேடத்தைக் கலீத்துப் பார்க்கிறுன், குல சீசுகரன்.

அண்ணு! என்று அலறியவன்னை அவனை ஒரு படுக்கையில் கீடத்தி, மயக்கம் தெளிந்து எழுந்திருக்கும் வரையில் பக்கத்திலிருக்கும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறுன்.]

இவன் மனம்

என் சிந்திக்கின்றாய்? குற்றமொன்றுமில்லை. சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள நீ செய்த முயற்சி. கலங்காதே. விரைவில் துன்பச் சிறையிலிருந்து விடுபடுவாய். உன் இனப் ஜோதியின்

தெரட்ககம். இன்னும் இரண்டோர் சிக்கல். துன் பச் சுறையை இறக்கிய உன் தலையில் ஒரு சிறு துரும்பு. நெடிய கடலை நீந்திவிட்டாய். எதிரில் இருப்பது ஒரு வாய்க்கால். பெரும் புயலுக்குத் தப்பிவிட்டாய். இது பருவக் காற்று. உன்னைச் சூழ்ந்திருந்த சூருவளி நின்றுவிட்டது. இனி சுக மனுபவிக்கப் போகின்றாய். தெளிவு கொள். துணிலை விடாதே. துப்பாக்கியின் வேலை தீர்ந்தது.

[இதற்குள்ளே குலசேகரன் விழித்துக்கொள்கிறுன்]

குலசே : நான் கற்றுக்கொடுத்த வேலையை, என்னிடமே? உம்...தீட்டிய மரத்தில்.....

சுகுண : பழெமாழி அப்படிச் சொல்வார்களே தவிர, எல் வாரும் தீட்டிய மரத்திலோதான் கூர்பார்ப்பது வழக்கம்.. பழெமாழிக்கும் நடவடிக்கைக்கும் ஒன்றும் சம்பந்தமே இல்லை. எனக்காக எவ்வளவு கஸ்டப்பட்டார்கள். அப்பேர்ப்பட்ட தியாகி யார் என்று நான் தெரிந்துகொள்ள வேண்டாமா?

குலசே : ‘தியாகி’ எனக்கு அந்த வார்த்தையை உச்சரிக்கவே வெட்கமாயிருக்கிறது. நான் செய்தது. தியாக மென்று நீ ஏற்றுக் கொண்டாலும், எத்தியாகத்திலும் சுயநலம் பதுங்கியிருக்கின்றது. தன்னைத் தியாகி யென்றும் மற்றவர்களைப் போலிகளென்றும் தூற்றும் பொல்லாதவர்கள் நாட்டிலே மலீந்துவிட்டார்கள். பணக்காரர் பொது நலத்தில் ஈடுபட்டார்ஸ் பொதுநல மென்பதும், ஏழை அதே பொதுவாழ்வில் ஈடுபட்டாஸ் சுயநலமென்பதுமான பொருமைக் குணம் நமது நாட்டின் சாபக் கேடம்மா.

சுகுண : உங்களுக்குச் சுயநலமே இல்லையானால், நீங்கள் எனக்குப் பகிரங்கமாக உதவி செய்திருக்கலாமே?

குலசே : மறைந்திருந்து செய்தால், எதையோன்றிப்பார்த்துச் செய்தேன் என்பது உன் நினைப்பா?

சுகுண : பிறகு எதற்காக? ஏதாவது என்னிடார் ஒத்தியம் பெறவா?

குலசே : பரிதாபம், அப்படியானால் இவ்வளவென்று முன் கூட்டாயே நிர்ணயித்துக் கொண்டிருப்பேனோ?

சுகுண : பிறகு எதற்காக?

குலசே : அதுதான் என் வாழ்க்கையில் அடங்கியிருக்கின்ற ரகசியம்.

சுகுண : என்ன? நிழல் தந்த மரத்தையே வெட்டி வீழ்த்தியதைப் போன்றதா, உமது வாழ்க்கை?

குலசே : (கன்கலவுக்கத்தோடு) அம்மா! நான் பாவி. பெண் இனத்துக்குத் தூரோகம் செய்த பேர்க். வாடாமல ரைக் காலாடியில் யிதித்த கசடன். திக்கற்ற நிலையிலே ஒருத்தியை நட்டாற்றிலேவிட்ட நயவஞ்சகன். கூரிய வானுக்கஞ்சி என் கோமாத்தித்தக் கைவிட்ட கோழை. ஆன் இனக்குத்துக்குத் திராபபழியைத் தேடித்தந்த அயோக்கியன். நான் தூரோகத்தின் இருப்பிடம். நய வஞ்சகத்தின் நங்கூரம். நம்பிக்கை மோசத்தின் தாயகம். என் நேசத்துக்காகத் தன் தந்தையையே பக்கத் துக்கொண்ட ஒரு தரும உருவத்தின் வாழ்க்கையைச் சிறைத்த சிற்றவதைக்காரன். கொலைகாரனிலும் கொடியவன். அம்மா! சுகுண, தயவுசெய்து அதைப்பற்றி மாத்திரம் என்னிடம் கேட்காமலீடு. அது ஒன்றே நீ எனக்குச் செய்யும் காவி.

சுகுண : அதைப்பறி முடியும்? தன் மனதில் தோன்றிய வருக்கத்தீவுகளைப் பிரதிடம் சொன்னாலன்றி ஆறுதல்ல பெறமுடியுமா?

குலசே: உண்மைதான். ஆயினும் சொல்ல நாவெழு வில்கீ.

குனு: அவ்வளவு மனம் குழம்பும் அளவுக்குத் தாங்கள் வாழ்வில் ஏற்பட்ட அதிர்ச்சிதான் என்ன? அது எது வானுலும் சரி, சரிசெய்ய நான் இருக்கிறேன். எனக் காகத் தாங்கள் பட்டக்ஞாங்கள் ஒரு மகீ. இனி நான் எந்த உதவியைத் தங்களுக்குச் செய்தாலும் அது ஒரு துரும்பாகத்தான் இருக்கும். தாங்கள் எனக்காக மீட்டித்தந்த பொருளோயே உங்கள் நல்வாழ்வுக்காக அர்ப்பணிக்கின்றேன்.

குலசே: உனக்கு நான் செய்த உதவிகளால்வளவும் என்கடமூடியென்றே செய்தேன்.

குனு: எது எப்படியிருந்தாலும்; நான் உமக்குக் கைம் மாறு செய்தே தீரவேண்டும். இனி நிங்கள் எதையும் மறைக்க நியாயமில்கீ.

குலசே: உண்மையைச் சொல்வதால் நீ மாத்திரமல்ல, இவ் வுகமே என்னைத் தூற்றும். அந்த அளவுக்குத் தீராப்பாறி தேட்கொண்டேன்.

குனு: அந்தப்பாறி எதுவாயிருந்தாலும் என்னிடம் சொல்லியே தீரவேண்டும். இனி ஒரு நிமிஷம் சொல்லத் தாமதித்தால், என் இருதயமே வெடித்து விடும் போலிருக்கின்றது.

குலசே: அப்படியானால், அதோ.....

நிழல் கட்சி

[குலசேகரன், தன் பரிதாப நிலைய விளக்கிக் காட்டவுட்]

குனு: அந்த நங்கை யார்?

குலசே : அவள்தான் என் அருமைக்காதலி, மஸ்லீகா

குனு : அவர் யார் ?

குலசே : அந்தச் சண்டாளன்தான் நான்.

குனு : அடான் ?

குலசே : நாட்டம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

குனு : உம் பிறகு ?

குலசே : காதல் கட்டற்றிள் தொடக்க நாள். இப்படி வளர்ந்த எங்கள் பிரேரமை உருண்டோடிய பல நாட்களில் ஓர் நாள்.

குனு : ஜயோ டங்களைக்கொல்ல வருகின்றானே, கொன்று விட்டான் ?

குலசே : அந்த ஒர் உதவிதான் செய்யாமல் விட்டு விட்டான்.

குனு : அந்தப் பெரியவர் யார் ?

குலசே : அவர்தான் மல்லீகாவின் தந்தை. என் மாண்புமாமனு.

குனு : துப்பாக்கியிலிருந்து குண்டு வெள்யேகிளம்பியதா? உங்கள் நெஞ்சைத் துளைத்து விட்டதா?

குலசே : எனக்கு உயிர்ப்பிச்சையளித்தான், ஒரு உறுதி மொழியோடு.

குனு : என்ன அந்த உறுதி மொழி ?

குலசே : மஸ்லீகாவை மறந்துவிட வேண்டும் என்பது.

குனு : அப்படியே செய்திரா ?

குலசே : ஆம். இதோ இந்த மாயிச மகில். உணர்ச்சியற்ற பொம்மை. உயிருக்கஞ்சி, ஒர் உத்தமப் பெண்ணின் வாழ்வெச் சிதைத்த சண்டாளன். திமையை நீதி யென்று நினைத்த நாய்.

குனு : பிறகு அவள் கதி ?

குலசே : நாடோழியானுள்.

குனு : இப்போது எங்கே இருக்கின்றார்கள் ?

குலசே : உன்னால், அன்று விஷவெட்க்கு ஆளான உத்தம னால் காப்பாற்றப்பட்டாளன்.

குனு : அவ்வளவு நல்லவரா அவர் ?

குலசே : ஆம். உன் உயிரோடு ஒட்டப்பட்டிருக்கின்றது அவன் உயிர்.

குனு . அவரை நான் மறுபடியும் காணமுடியுமா ?

குலசே : நீ அவனைக் காணச் சம்மதித்தாலும், அவன் உன் ணைப் பார்க்க விரும்ப மாட்டான்.

குனு : ஏன் ?

குலசே : நீ சுட்டு விட்டால் ?

குனு : இல்கீல். இனியும் செய்யமாட்டேன், அவர்கள் என்ன ஆனார்கள் என்பதைத் தயவுசெய்து சொல் லுங்கள்.

[குலசேகரன் கண்ணத்தைத் தடவிக் கொண்டே]

குலசே : காட்டினால் என்ன செய்வாய் ?

குனு : என்ன மோ செய்கிறேன்.

குலசே : சரி வா.

[என்று அழற்துக் கொண்டுபோய் அதை விடுதி யிலுள்ள மல்லிகாவையும், மகன் கணிக்கண்ண கொடும் காட்டுகின்றான்.]

மல்லி : (குலசேகரணைப் பார்த்தவுடன்) துரோசி ! இங்குமா வந்து விட்டாய்? இன்னும் யாரைக்கெடுத்து நடுத் தெருவில் விடப்பார்க்கின்றாய்?

குனு : அம்மா, அவசரம் வேண்டாம். எதற்காக வந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமலே படபட வென்று பேசுகின்றாயே?

மல்லி : யாராடி நீ? இந்த மோசக்காரருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகின்றாய்? புது மோகமோ. எனக்கும் அப்படித்தான் இருந்தது ஆரம்பத்தில்.

குனு : தவருட எண்ணிவிடாதே. உன் நன்மையைக் கருதியே உன்னைத் தேஷ்வந்தோம்.

மல்லி : எனக்கு இனியும் நல்லகாலமா? கண் கெட்டபின் காட்சி. ஊரார் நகைத்து, உற்றார் தூற்றி, நாடோடி என்று பெயரெடுத்த எனக்கு நல்லகாலமா? இறந்த வன் மீன்வரஞு?

குனு : அம்மா! நீ புதுயுரைக் காணப் போகின்றாய்?

மல்லி : அம்மா. என்மேல் அவ்வளவு கருணை காட்டுப் பெர்கள் யாராம்மா? கருணை காட்டுவேண்டிய என்தந்தமே என்னைக் கர்ப்புவதி கோலத்தோடு காட்டில் ஒட்டினார். இனி யாரிடம் நான் அந்தக் கருணையை எதிர்பார்க்கப் போகின்றேன்?

குனு : கலங்காதே. கணவனே மணையைக் காட்டுக்கு அனுப்பியிருக்கின்றான். வா வெளியே செல்வோம்.

[எல்லோரும் விட்டுக்கு வருகின்றார்கள்.]

சுகுனு : அவரைக் காணவில்கீப்.

குலசே : யாரை?

சுகுனு : அன்று நான்.

குலசே : ஒஹோ, அனுகுண்டு வீசினுயே. அவரையா? வந்து விடுவார் கதாநாயகன்.

சுகுனு : கதாநாயகி யார்?

குலசே : அதையும் நீதான் முடிவுகட்டவேண்டும்.

[இப்படிப் பேசிக்கொண்டே வரும்போது, இந்த வேலப் பரின் மனைவி கண்ணம்மாள் அழுதுகொண்டே வருகின்றன]

சுகுனு : வாங்கோ மாயி! ஏன் வீட்டு அழுதுகிட்டிருக் கிங்கோ. மாமாவுக்கு அவ்வளவுதான் அயுசு.

குலசே : வீணைக் காலை வருத்தப்படாதே அம்மா. இறந்தவர் மீள்வதில்லை. அது ஒன்றுதான். இன்னும் ஆராய்ச்சிக் கடங்காத விஷயம். உன் கணவர் செய்த அடாத செயலுக்கு அதிகாரவர்க்கத்தார் அளிக்கவேண்டிய தண்டனைக்கு முன்புதானே இறந்துவிட்டார். அதுவும் நீதிமன்றத்தில். “நீதிவெல்லும், நிச்சயம் வெல்லும்” என்ற புத்தர்பிரான் பொன்மொழிகள் மெய்ப்பிக்கப்பட்டன.

கண : என் கணவன் செய்த குற்றத்துக்காகச் சுகுனுவிடம் மன்னிப்புக் கேட்கவந்தேன்.

யஷ்வி : உன் கணவர் செய்த குற்றத்துக்கு நீ எப்பறியம்மா ஹாறுப்பாளியாவாய்? நீ செய்யும்படி தூண்டியோ?

கண : ஐயோ, எங்கள் தெருக்கோடிப் பிள்ளையார் அறிய நரன் தூண்டவில்லையம்மா.

யல்வி : பிறகு எதற்காக வருந்துகிறுய்?

கண் : பிச்சைக்காசக்காக கொலை செய்யத் துணிந்தாரே என்பதை நினைக்கும்போது என் நெஞ்சு...

குலசே : இது சகஜம், காசக்காகக் கொலைமாத்திரமல்லத் கொள்கையையே விட்டவர்களுமுண்டு.

கண் : இவி என்ன இருக்கின்றது? திக்கற்றவளாக விட்டேன்.

குலசே : ஏன் திக்கில்கூ? இந்த உலகம் பரந்திருக்கின்றது எவ்வளவோ யானைகள் மேயும் காட்டில் இந்த ஸ்ட்டுக்குட்டிகளுக்காத் தழையில்கூ. இன்றுதான் உலகத்தின் கடைசி நாளா? அல்லது நாம்தான் உலகத்தின் கடைசி மனிதர்களா?

கண் : என் சொத்துக்களுக்குச் சுகுணவை வார்சாக்கப் போகின்றேன்.

குலனு : வார்ச என்றாலே பயமாயிருக்கிறது. யாருக்கு யாக் வாரிச? பொதுவாக்கி விடு. எனக்கு வேண்டாம் மாமி நாகோக்கி வாருங்கோ. நிதானமா பேசிக்கலாம்.

கண் : சுகுணு! இப்போதாகிலும் விட்டுக்கு வரக்கூடாதா?

குலசே : ஒரு முடிவா வர்க்கிறேம். வராமெ என்ன?

கண் : மார்த்தாண்டனும் உங்களே பார்க்கவேணும்னுசொன்னுன்.

குலசே : ஒரு தரம் பார்த்திருக்கானே?

கண் : பார்த்தானு?

குலனு : உம். உம். பார்த்தாரு. இருந்தா வரச்சொல்லுங்கோ.

கன் : வரச் சொல்லட்டுமா?

குனு : உம்.

[கண்ணம்மாள் போன பின்]

குலசே : வெவப்பர் சொத்து வீடு தேடி வருது. கிண்டியிலே குதிரை வர்ரமாதிரி. அம்மா சுகுமா, கண்ணம்மாள் சொத்துப் பொது, உன் சொத்தை என்ன பண்ணப் போறையோ?

குனு : எனக்கேது சொத்து?

குலசே : சொத்து ஏதா? இது என்னுடா இது?

குனு : சொத்து என்னுதில்லேன்னு சொல்லேன்.

குலசே : அடப் பயந்தாங்கொள்ளி! யார்யாரு சொத்தையோ என்னுடையதுதாங்கராங்கோ ரொம்பொபேரு. நீ உன் சொத்தையே உன்னுதின்னு சொல்ல வெட்கப்படறையே. இப்படியும் இருக்குமா உலகம்? இப்படிசிலபேரு இருக்கிறதால்தான் அப்படிச் சிலபேரு இருக்காங்கோ போலே இருக்கு. ஏன்னே அது யாருசொத்து?

குனு : உங்களாது.

குலசே : என்னுடையதா? நான் உங்கப்பாவுக்கு ஸ்வீகாரமகனு? எனக்கேதம்மா சொத்து? எனக்கு நான்தான் சொத்து. மேலே ஆகாயம், கீழே பூமி, மத்தியிலே நான் இருக்கேன். அவ்வளவு தான்.

குனு : இல்கீல. அதைத் தாங்கள் தானே காப்பாற்றிக்கொடுத்தீர்கள்? அதனால் அது உங்களுடையது என்றேன்.

குலசே : அப்படியானால் அது என்னுடையது கூட அவ்வுதோ, இந்த மல்லிகாவுடையது. ஏனெனில் அவள்

இவ்வாவிட்டால் நான் இந்த வேலையைச் செய்திருக்க வந்திருக்காது.

மஹி : என்னுடையதா? இல்கீ. இதோ இந்த கணிக்கண்ணுடையது. ஏனென்றால், அவன் பிறக காமல் இருந்திருந்தால் நான் தற்கொளீ செய்து கொண்டிருப்பேன். ஆகையால் அவனுடையதுதான்.

கணிக்க : சே சே. என்னுடையதல்ல. இதோ நிற்கிறுரே, மார்த்தாண்ட மாமா, அவருது. ஏன்று அவருதான் என்னே கொல்லாமே விட்டுட்டாரே. அதனாலே அவருதுதான்.

குவசே : எல்லாம் திருவோடு மகாநாடாகவே சேர்ந்திருக்கிறது. தீர்மானமே பாசாக மாட்டேங்குதே. அப்படியானால் ஒன்று செய்வோம்.

கணிக்க : என்ன செய்வது?

குலசே : வேலப்பர் சொத்து, அமரநாதர் சொத்து இரண் டையும் சேர்த்து ஒரு தொழில் நடத்துவோம்.

மாந்த : என்ன தொழில் நடத்துவது?

குலசே : பஞ்சாலீ நடத்தலாம்.

மாந்த, அதற்குப் பெயர்?

குனு : அமரவேலர் பஞ்சாலீ. ஸப நஸ்டத்தில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. பாட்டாளிகளின் குழந்தைகளுக்கு இலவசப் படிப்பு. குழந்தைகளுக்குப் பால் பண்ணை, பெண்கள் எல்லா வேலைகளுக்கும் அனுமதிக்கப்படுவார்கள். 50-வயதுக்குமேல் ஒய்வு. பாதி பென்ஷன். வாராந்திர விடுமுறை. போங்கல் விழாவில் பதினெந்து நாட்கள் விடுமுறை.

மஹி : அது சட்ட ரிதியாக்கப்பட வேண்டும்.

மார்த் : அயல்நாட்டார் அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள்.

குலசே : பஞ்சை இங்கு உற்பத்தியானால் தேவைபோகீ மிகுதியைத்தான் வெளிநாட்டுக்கு அனுப்ப முடியும்;

குருவு : இவை செயல் முறையில் இன்னும் 6 மாதங்களில் வரும்..

[பஞ்சாலை, வேலைக்குப் போகின்றவர்கள் எல்லாம் ஸ்திர் காட்சி.]

[இருநாள் அணவரும் டீகார்ந்துகொண்டு]

மார்த் : இன்றி நமது வாழ்நாளில் ஒரு புது நாள். ஏனெனில் அவரவர்கள் ஒருவருக்கொருவர் செய்த நன்மை திமைகளுக்கேற்பப் பரிகாரம் தேடுக்கொள்ளும் நாள்.

குலசே : என்னுடை மார்த்தாண்டா? ஏதோ புது கண்டு போடுகிறோ?

[குலசேகரன் காதில் ஏதோ ஒதுக்கிண்ணுன் மார்த்தாண்டன்.]

குலசே : ஒஹோ! சுயகாரியப் புனிடாந்! அப்படியானால் முயற்சி செய்கின்றேன். முன்பெல்வாம் எனக்கு ஏதோ பிரமாதமாக உதவி செய்கின்றேன் என்று சொன்னுமே அம்மா சுகும் நினைவிருக்கின்றதா?

குருவு : நன்றாக நினைவிருக்கின்றது.

குலசே : அதன்படி செய்ய இன்று மறுக்கமாட்டாயே?

குருவு : இல்லை.

மார்த் : மல்விகா, அன்று உன்னை அனுதை விடுதியில் அனுப்பியபோது, என் சொற்படி நடப்பதாகச் சொல்வே யது நினைவிருக்கின்றதா?

மல்லி: ஆமாம்.

மர்த்: அப்படிச்செய்ய இப்போதும் தகட்சொல்லுமாட்டாயே?

மல்லி: இல்கூ.

மர்த்: சரி, அப்படியே இருக்கட்டும். டேய், கணிக்கண்ணு! பள்ளிக்கூடம் போகலே?

கனி. க: இவ்விக்குப் பள்ளிக்கூடம் ஏது மாமா?

மர்த்: நூயிற்றுக்கிழமையா? மேட்டு ஷோவுக்குப் போவையே?

கனி. க: ஆமாம், அதுக்குத்தான் பேர்கலாம்னு இருக்கிறேன்.

மர்த்: அதுக்கும் நேரமாச்சேடா?

கனி. க: இதோ போறேன். என்ன மாமா இன்னிக்குத்தங்களே என்னே சினிமாவுக்குப் போக்சொல்றிங்கோ?

மர்த்: இல்லே, வாரவாரம் தவறுமே போவையேன்னுகேட்டேன்.

கனி. க: இல்லே, இல்லே, என்னமோ ரகசியம் இருக்குது.

குலசே: அடை, நீ இல்லாமே என்னுடா ரகசியம்?

மல்லி: போக்சொன்னு போயேன் பொடிக் கழுதெ.

கனி. க: கழுதை இப்படியிருக்குமா? ரெண்டு காலும் ரெண்டு கையோடே? சரி நான் போறேன்.

[அவன் போன் பின்]

குலசே: சுகுண, நீ மார்த்தாண்டனைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும்.

சுகுண: ஒரு நிபந்தனையின் பேரில்.

மர்த்: மறுபடியும் துப்பாக்கியால் சுடவா?

குலு : இல்கு.

குரோ : என்னம்மா நிபந்தனை?

குலு : மறுபடியும் தாங்கள் ராஸ்விகாவுடன் வாழ்க்கை நடத்தவேண்டும்.

மல்லி : மறுபடியுமா?

குரோ : மீல்லீகா, மன்னிக்கவேண்டும். நான் உனக்குத் துரோகம் இழழுத்தது உண்மைதான். ஆனால், அதற்காக நான் வருந்தியதும், கணிக்கண்ணன் கையால் அறை வாங்கியதும் ந அறியமாட்டாய்.

மல்லி : மகன் கையால் அடிபடிடாரா?

குரோ : ஆம்.

மல்லி : எங்கே?

மாந்த : அனாத விடுதியில்.

மல்லி : பிறகு?

மாந்த : பிறகென்ன, மகன் பாச்ததால் மௌனமாயிருந்து விட்டார்.

குரோ : அதனால் ஏற்பட்ட வேதனையில் விகாவாகவே உன் போன்ற ஒர் பெண்ணுக்கு ஒருவித உதவியும் எதிர்பாரா மல்லமாறுவேடத்தோடு உதவி செய்துவந்தேன். அன்று முதல்லையினருவரை எங்கள்க்குள்ள எநத்வித தவறான எண்ணாங்களும் தோன்றியதில்கூட சுக்கு என தங்கை. நான் அண்ணன். இப்படியே பழகியிருக்கின்றோம். நான் சுக்னாவைச் சந்தித்த பல கட்டங்களில் கிழவஞ்சுகவே காட்சியளித்திருக்கின்றேன்.

மாந்த : இப்பொலி மிழவண் மாத்திரம் எங்கே விடுகின்றார்கள். அவர்களுக்கும் ஆபத்துதான்.

குலு : தவறை உணர்ந்து நடப்பவர்கள்: தரணியிலே மிகச் சொறுபட்டு:

மல்லி : அதைவிட பிகச் செருப்பாகவே இருப்புரகள் அதைப் பசிரங்கமாக ஒப்புக் கொள்பவர்கள்.

யாத் : அதைவிட மிகக் குறைவானவர்கள் அதை வெளியே சொல்பவாகள்.

குணசே : “வெளியே சொல்வதோடு வேதக்ஞப்படுபவர்கள் அதற்காகக் கழுவாய் தேடுபவர்கள் எங்கையே இரண்டொருவர்தான்.”

யாத் : ஆமாம், அ தீவ் குலசேகரணையும் சேர்த்துக் கொள்ளலாம்.

[மல்லிகா மெளனம்]

குணசே : ஏன் இல்லவு தூரம்? வழிநவறி நடப்பவை நல்வழிப்படுத்தப் பெண்குலத்துக்கு வல்லமை உண் என்ற மல்லிகர் நம்பினால் என்கை ஏற்றுக்கொள்ளப்படும். இல்கிண்யானால், என்கை ஏற்றுக்கொள்ள எங்கொவோ மரங்களும் கேணிகளும் உண்டு.

யாத் : அடெடெ, அது, பேட்டத்தனம்பபா. வாழுக்கை யெனும் கயிருல் இருக்கயம் எனும் வெடிமருந்து வெடிக்காதல் பார்த்துக்கொள்ள வேண்டும். மல்லிகா! இதே அவன் பொறுமையைச் சேர்த்துப் பசனில்கீ.

மல்லிகா—குலசேகரன் திருமணம்.

சுகுண—மார்த்தாண்டன் திருமணம்.

எனக்கெப்போதிருமணம்? என் ஈடுகேட்டுக்கொண்டு கைபயன் உள்ளே வருகிறான்.

நல்முடிவு.